

# கலாநிலயம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

வருஷ சந்தா

உள் நாடு ரூ. 7 8 0

புற நாடு ரூ. 9 8 0

காரியாலயம்:—

வேளாளர் தேரூ,

புரசைபாக்கம் சென்னை.

Vol 5 ]

1932 ஏப்ரல் 11

[No. 6

## பொருளடக்கம்.

1. தலையங்கம் (Leader)	101	6. தினகர வெண்பா
2. அப்பர் (64 கலை—தர்க்கம்)		S. வையாபுரிப்பிள்ளை B.A. B.L. 114
E. N. தணிகாசல முதலியார் B.A. B.L. 103		
3. குன்றுடையானும் மக்களும்		7. கம்பராமாயணம் (சரபங்கர் பிறப்பு நீங்குபடலம்)
W.V. கோவிந்தசாமி ராஜா BA., LT. 106		T. N. சேஷாசலம் B.A. B.L. 115
4. தமிழ்ப்பாடம்		8. பெண்பாலார்—(ஷாபன்றூர் கட்டுரை
நாளெண்பா—சயம்வர காண்டம்	108	மொழிபெயர்ப்பு) - K. இராஜகோபாலன் 117
5. ஜாலியஸ் ஸீலர் (அங்கம் 1. களம் 3.)	111	9. மதிப்புரை—பாகவத வினாவிடை 119
வேதக்ஸ்பியர் நாடகம்		10. வர்த்தமானம். 119

சந்தாத் தொகையை மணியார்டாரில் அனுப்பிவைப்பதே நலம். அப்படிச்செய்யாத நண்பர் கருக்கு வி. பி. அனுப்பிவருகின்றோம். வி. பி. தம் கைக்கு எட்டியவுடன் அதனைப் பெற்றுக்கொள்ளத் தவறுவாராயின் எமக்கு மிகுந்த நஷ்டமாகும்.

தபால்கட்டணம் உயர்ந்திருப்பதால் மலேயே தென்னுப்பிரிக்கா முதலிய அயல் நாடுகளுக்கு இவ்வாண்டிலிருந்து சந்தா ரூ. 9-8-0 ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது. அவ்விடங்களுக்கு வி. பி. அனுப்ப இயல்வதிலையாதவின் அங்கிருக்கும் நண்பர்கள் விரைவில் தம் சந்தாத் தொகையை அனுப்பும்படி வேண்டுகின்றோம்.

மாணேஜர்.

## கலாநிலயம்

### நெஞ்சத்து நல்லன் யான் 2.

மானுட மனத்தைப்போல் மாயமுடையது வேறொன்றுமில்லை. ஏனெனில், மனமானது தன்னிடையே தான்நேராகத் தெரிந்து கொள்ளமாட்டாமல்பற்பலிலை களில் திகைக்கக் காண்கிறோம். இறுதியில் எப்தவல்ல முடிவு ஒன்றே யாயினும், ஒரு விடயத்தின் காரியத் தைக் கருதுங்கால் ஒருவகை நினைவுகளும், அதே விடயத்தின் காரணத்தைக் கருதுங்கால் வேறுவகை நினைவுகளும் வந்தெழு நேர்வது இயற்கையே. இனி, காரணம் காரியம் என்னும் மில்லிரண்டையும் வேறு வேறு பிரிக்காமல், ஒரு விடயத்தை மேல்நோக்காகக் கொள்ளுமிடத்து அவ்விருவகை நினைவுகளும் விரவி வந்து கிகழும். அதுவுமன்றி, காரணகாரிய மென்னும் விடயத்தொடர்பின் நெறிமுறையில், ஒன்றே முன் சென்றதன் காரியமாகவும் பின் வருவதற்குக் காரணமாகவும் மாறிமாறி நடக்கவேண்டுவதும் இன்றியமையாததாகின்றது—(இதனை, முன், சுயநல்ச்சோதனை, பி-வது வால் யூம், 101-வது புக்கம், என்னுங் தலையங்கத்தில் விளக்கியிருக்கின்றோம்.)

ஆதலின், ஒன்று காரணமாய் நிற்கும்போது இன்ன காரியத்திற்கு இது காரணம் ஆதல்வேண்டும் என்று இயம்புவதும், அதுவே காரியமாயின் அக் காரியத் தின் தன்மை யாவதா யிருத்தல்வேண்டும் என்று இயம்புவதும் அந்தத்ததில் ஒரு முடிவினுள் ஒற்ற முறையைடைவதைக் கானும் வரையில் தொடர்ந்து செல்லாமல், அவ்விருவரைகளையும் தனித்தனி வைத் துப் பார்ப்பவர்களுக்கு அவைதாம் முரண்படப் பகர் வதுபோல் தோன்றும். அவ் வாறு ஐபமெப்திப் நம் நண்பரொருவர் நமது சென்றவாரத் தலையங்கத்தைப் பற்றி எமக்கு வரைந்துள் ஓர் கடிதத்தை இங்குத் தருகின்றோம். அக்கடிதம் வருவாறு:—

கடிதம்

“காதிற்கெட்டிய சொற்றெறுடர்களை எல்லாம் பற்றிக்கொண்டு வறிதே அலைகின்ற மாந்தருக்கு, இப்புதலத்தில் எங்கெங்கும் “அன்புண்டு அழகுண்டு கடவுள்அருளும் உண்டு—அவைகளை அடைவதற்கு வழியுமுண்டு” எனப் பரிந்தழைத்து உய்விக்க வந்த

வொரு மருந்தனையை 'கலாசிலபத்' தலைபங்கங்களைக் கடத்த நான்கு ஆண்டுகளாக நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். அலைந்து அவசமுற்றிருந்த என்மனதை ஒருஷிலைக்குக் கொணர்கின்ற நலத்தினால் இக் கலாசில யம் எனக்குச் செய்யும் உதவியோ மிகப் பெரியது. நான்பெற்ற இவ்வுழுதியை மற்றவர்களுக்கு இனிதின் எப்துவித்து, மக்களைத் தெய்வத்திருவருளிற்கு ஆளாக்கிவைக்கும் முற்பிழில் கலாசிலயம் நெடிது நின்று ஒங்குவ தாகுடு—சிற்க, சென்றவாரத்துத் தலைபங்கத் தில் தாங்கள் வழங்குதலா சில மொழிகள் எனக்குப் பெரிய சுந்தேகத்தை உண்டாக்குகின்றன. அதனைத் தெளிவிக்க வேண்டுகின்றேன். மன்னிப்பேர்களாக.

அதனில்,

".....கொடைகளிற் பல வாயிக்கரீசி பல கைக் கூலீ; இன்னவைகளின் நோக்கத்தைப்பற்றிக் கொடுத்தோனுக்கேனும் வாங்கினவனுக்கேனும் யாதும் சங்கேதமில்லை. இவைகிடைக்கக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய பிரதிப்பிரயோசனம் ஒன்றும் இல்லாதவிடத் தும் புரிந்த கொடைகளால்லாம் கருணையாற்றுனே நிகழ்ந்திருக்கவேண்டும் என்னும் சியதியில்லை. தற்பெருமைக்காக விருக்கலாம்; ஈத்துவக்கும் இன்பத் திற்காக விருக்கலாம்; புகழிற் காவாயியதாகவுமிருக்கலாம். இவை கருணையின் காரியங்களாகா..... ஒருவனுக்கு, ஒருஉதவி செய்ததன்பின் தனி நெஞ்சத்து தலீலன் யான் என்னும் நினைவு எழுமாயின் கருணை யால் இயங்கியது அவன் மனம் என்ற கொள்வோம் .. ....இது செய்தேன், ஆதவின் 'நெஞ்சத்து நல்லன் யான்' என்று உடன்பாட்டுவகையில் தோன்றும் நினைவையே நாமிங்குக் கருணைக்கு அடையாளமாகக் காட்டுகின்றோம்....."

என்ற கூறியுள்ளீர்கள். இவ்வாசகத்தின் கருத்து, நான் உட்கொண்டபடி, "ஒருவன் செய்கரும் எது வாயினும், செய்தவன் உள்ளத்தில் 'நல்லன் நான்' என்ற எண்ணத்தை அதுதான் கிளரிவைக்குமாயின், அக்கருமமும் நற்கருமம் என்பதும், அவன் மனமும் அருநூம், அங்பும் பெருமையும் உடையது" என்பதும் கைவரப்பெருகின்றது. இத்தலைபங்கத்தைத் தனியே பழக்குக்கால் இதனில் மபங்குதற்கொன்றுமிலை. ஆனால் இதே கலாசியத்தில் எழுதப்பெற்ற இக் கருத்துடன் சார்புடைய சில கட்டுரைகளை நோக்குக்கால முரணைன்று விளையாகின்றதே. 1930-வது ஆண்டு முடிவில் வந்துள, பேருமையின் பேருமை யென்ற இரண்டு தலைபங்கங்களால், 'ஏஞ்சத்து நல்லன்யான்' என்னும் நினைவுடன் பயிலும் மனம் சிறப்புடையதென்று கொள்ளற்பால தன்றென வற்புறுத்தப் பெற்றிக்கின்றது. அக்கட்டுரையில்,

".....ஒரு தொழிலின் அல்லது ஒரு நிலையின் பெருமை எத்தனை உயர்ந்ததேனும், தன்னையே அறியாமல் அத்தொழிலைப் புரிவாரும் அங்கிலையில் நிற்பவரும் எய்திய பெருமையின் உயர்வினைத் தம் தொழிலையும் நிலையையும் தெரிந்து விவரிப்பவர் எட்டமாட்டார். 'கற்பென்னுங் குணமுடையாள் தான்' என்று தெரிந்துகொண்டு ஒழுகுமொரு பெண்ணினும், அத்தன்மையை அறியாமலே அங்கிலை நிற்பாள் ஒருத்து உயர்ந்தவள் அல்லனோ?"

என்று 'நல்லது செய்கின்றேன்' என்னும் நூபகத் துடன் செய்யும் கருமமும், அவ்வெண்ணைம் நிலைக்கும் மனமும் பெருமையின் இலக்கணத்தின்பாற்பட்டது அன்று எனக் காட்டப்பெற்றாது. இத்தகைப-

செய்தொழிலை மனசிலையோ அத் தலைபங்க உரையால் இழிக்கவே பெறுகின்றது. மேலும் பெருமையின் இலக்கணமாக அதே கட்டுரையில்,

"கடவுளிடத்தில் பக்தி தமக்குளதென்னும் உணர்வி னேடு ஆராதனை புரிவாரும், மாந்தர்பால் அன்பும் அருளும் உளதென்னும் உணர்வினேடு கல்லறங்கள் ஆற்றுவாரும், இதுதிது என்னும் ஆராய்ச்சியும் அறிவும் இன்றியே ஆவினைக்கண்ட கன்றுபோல் கடவுளிடத்தும், கன்றினைக்கண்ட ஆவைப்போல் மக்களிடத்தும் பக்தியும் அன்பும்வாய்க்கூட இயற்கைக் கெவ்வியோர்க்கு இனையாகமாட்டார். தூய்மையும் தெய்வபக்தியும் எய்திச் சிறந்த பட்டினத்தடிகள்,

"வாளால் மகவரிந் தூட்டவல் வேணல்லேன்

மாதுகொன் ந

குளா வினமை துறக்கவல் வேணல்லேன்

தொண்டுசெய்து

நாளா நிற் கண்ணிடாந் தப்பவல் வேணல்லேன்

நானினிச்சென்

ஞாவ தெப்படி போதிருக் காளத்தி

யப்பனுக்கே"

என நினைந்திருங்கி எங்கிய சிந்தையில் யாம் இங்கு விளக்கமுயல்கின்ற கருத்தினை கன்கு விளக்கிக் காட்டுகின்றார். காளத்தியப்பன்பால் தான் (பட்டினத்தடிகள்) செலுத்தும் பக்தி கருத்துடன் தொடர்ந்து செய்யப்படுகின்ற தாதவின் அது செயற்கைசிலையே என்றும், விளையாட்டுச் சிறுவனை அரிந்து விருந்திட்டு சிறுத்தொண்டனும், 'திருநீலகண்டம் என்னைத் தீண்டேல்' என்று தன் ஊடிய மனையாள் உரைத்த சூன் கடவாது தன் இளமையைக் கடந்த திருநீலகண்டாயனாரும், புண்ணுற்ற கண்ணிழந்து சிவபிரான் உழவாலன்னம் தன்னிருக்கன்களையும் விரைந்து உதவத் தலைப்பட்ட தின்னனாரும் இயற்கைநிலை நின்ற மேன்மையோர் என்று பிரித்துக்காட்டும் வாய்மை மறக்கற் பாலதன்று. செயற்கைக் கெய்தியினும் இயற்கைக் கெவ்வில் எக்காலும் சிறந்தது"

என்று ஊக்கமுடன் வகுத்த நிங்கள், சென்றவாரக் கட்டுரையில் அதனிற்கு ஓர் முரண் அமைத்து விட்டார். நெஞ்சத்து நல்லன் நான் என்னும் நினைவையை கருத்தினும் சீரிப்பு நினைவைன்று மில்லாத செயல் என்று தானே இதனுற் பெறப்படும் என்று ஒருவாறு நிங்கள் கூறிவிடலாம். அப்படிச் செய்வதால் எனது உள்ளத்தினை பெழுந்த ஜபம் தீர்ந்ததாகாது. சென்ற நான்கு ஆண்டுகளாக நிங்கள் வரைந்துள கட்டுரைகள் பலவற்றில், கோபம் கொண்டுளேன் என்ற நினைவினில் கோபமுடையை யின்மையும், நல்லன் யான் என்ற நினைவினில் நன்மை நிலையாமையும், கற்பின் நினைவினில் கற்பிலாமையும், விளையுமென்று காட்டியுள்ளதோடு, சென்ற வாண்டு மறுப்பதும் உறுதீயாமே என்னும் தலைபங்கங்களில், 'பக்தியுடையன்யானென்பான் நாத்திகனே' என்று வண்மையொடும் நிலைசிறந்தி யிருக்கின்றீர்கள்.

இது ஒருபுற மிருங்க, இராமயணக்கட்டுரை வரைந்துவரும் சேஷாசலனார், கேகபண்மகள் தன் குறையையகற்றமுயன்ற பூர்ணமான சோமசுந்தர பாரதியாரைமறுத்தெழுதிப் பலவிடயங்கள் 'சேயற்கைச் செய்தியினும் இயற்கைச் செவ்வியே எக்காலும் சிறந்தது' என்று, தாங்கள் பெருமையின் பெருமை என்னும் கட்டுரையில் காட்டிய முடிவைச் சிதைக்கின்றன. அறிஞர் சேஷாசலனார் கூறுகின்றார்:—

“.....அறிவினாற் சோதித்துச் சோதித்து நிகிலப் பொருள்கள் அனைத்தும் ஒன்றே யென்று தேர்ந்து இடையிடையே குறக்கிடும் வேற்றுமை நினைவினை முதுகிடவென்று தனதென்றும் பிறதென்றும் பிரிவு பதேதிப் பாராட்டாமல், உள்ளத்தின் உதவிகொண்டு ஒழுகவேண்டியவர் ஒரு சாரார். இயற்கையாயமெந்த உள்ளத்தின் தூய்மை கெடுதலின்றி வாழ்வததஞ்சுரிய சாதனங்கள் வாய்த்திருப்பதால் ஒற்றுமை அறிவினை எய்துகின்ற ஆராய்ச்சிப் பயிற்சியின் உதவியின்றி உணர்வொன்றே உய்த்திட வேற்றுமை நினைவின்றி ஒழுகுவார் மற்றொருசாரார். முன்னின்தகைச் சேர்ந்தவள் கோசலை, பின்னின்தகைவள் கைகேசி... ‘இராமன் நாளை முடிகுவொன்’ எனக்கேட்ட கைகேசி, ‘பரதனுக் கில்லையே’, என்ற வேற்றுமை யொன்றும் பாராட்டாமல் மகிழ்ந்ததுபோல், ‘பரதனே ‘துங்கமா முடிகுவொன்’ எனக்கேட்ட கோசலை..... ‘நும்பிக்கு நானிலம் கொடுத்து நீ ஒன்றி வாழுதி; என்று இராமனை உவகையுடன் பணித்தான். இவ்விருவரும் ஒரே நிலைவாந்துறபோது ஒழுகிய முறையும் ஒன்றே.....

.....புறத்தினின்று யாதும் ஏற்றுதல் இல்லாதவரை, கலாது நின்ற உள்ளத்துணர்வு தங்குகின்றதேனும், அன்னதற்கு ஆற்றியிடுதையூறு வங்கெத்தியதெனின் தலைநிற்கவியலாது தமுமாற்றம் எய்திவிடும். அறிவினால் உரம்பெற்றதோர் உண்மையை உள்ளவாறு உய்த்து உணர்வினாடு கலந்தக்கால் சூருவளி வைகிய சூழலிலும், அம்மனத்தின் துணிவு நாலும் நந்கலுமின்றிப் பெருவரையென நிற்கலாகும். நாழி ஒன்றிரண்டு கழியுமுன், வேற்றுமைஉற்றிலா அவன், குனியெனும் கயத்தி கூறிய அற்ப கயப்புரைக்கு நனிநெகிழ்ந்து வேற்றுமை யேயன்றி வெங்கண் வன்மும் பேரவாவும், பிற்றுயர்க்கலாது நின்று வேற்றுமையும் ஆகும்.

இரங்காப் பேயின் கொடுமையும் (கைகேசி) பெற்ற வளாயினான். மற்று வேற்றுமை மாற்றிய கோசலையின் ஆற்றலோ அசையாது நின்றது”

“இதனால் கம்பராமாயணக் கட்டுக்கரயாளர், பட்டினத்தடிகள் புகழும் மனதற்ற இயற்கைச் செம்மையை ப்பரிகசித்து நகைக்கின்றான்தே. செப்கின்ற கருமத் தைச் சோதித்து, “நல்லன்” என்ற நினைவு எழும்படி ஆற்றவேண்டுமென்று நீங்களும் போனாளன் தலையங்கத்தில் புகண்றிருப்பவை, முன்னே “பெருமையின் பெருமை” என்றெழுதிப் தலையங்கத்தோடு முரண்படுகின்றன. எனினும், அமைதியொன்று இல்லாமல் இப்படி முரண்விளையத் தாங்கள் வரையமாட்டார்கள் என்னும் நம்பிக்கையும் எனக்கு இல்லாமற் போகவில்லை. ஆதலால் அம் முரண்கீர்த்து எனது சந்தேகத்தைத் தெளிவிக்க வணக்கமுடன் வேண்டிக்கொள்கின்றேன்”

\* \* \* \*

இக் கடிதத்தை யாம் மிகவும் அருமையுடன் பாராட்டுகின்றோம். இந்கண்பார் காட்டும்வரையில், இவ்வகை ஜூபம் விளைவதற்கு இடமுண்டென்று யாம் எண்ணவில்லை. இவர் இதனை நன்கு ஆராய்ந்து எம்மைக் கேட்டதற்கும் மிகக் நன்றியுடையவராயிருக்கின்றோம். இங்கு முதலில் யாம் உரைத்தபடி காரண காரியக் கொள்கையைக் கருத்துட்டுக்கொண்டு மறு முறை சிந்திக்குமானில், முரண்போல் தோன்றுமிது மறைதல்வேண்டும். எனினும், இது ஆராய்ந்து ஆராய்தற் குரிப்பே.

## அப்பர்

**அப்பரும் அறுபத்துநான்கு கலைகளும்—29. தருக்கம்**

[90-வது பக்கத் தொடர்ச்சி]

**(IX) பிரமாணம்—பிரமேயம்**

**நாம் உலகத்தில் அஞ்சான வடிவாய்ப் பிறந்தது முதல், நமக்குப் பிரமை விளைவிக்கும் முன்னிலைத்தோற்றம் யாவும் பிரமேயம் ஆகும். அத்தோற்றத்தில் இது இன்னதென்று சிச்சாபிப்பதற்குக் காரணங்களாவன பிரமாணங்கள். (பிரமை ஊன்பது ஆங்கிலத்தில் Presentation Continuum என்று கூறப்படும்.) பிரமையென்பது தருக்கத்தில் யதார்த்த அனுபவம் என்று பொருள்படும். யதார்த்தமென்பது ஐயம் திரிபு நீங்கியது, என்பர். ஐயம் ஒரு பொருளை மாறுபட்ட பல பொருளாக உணர்தல். கட்டையை, கட்டையோகள் வீடு என்று எண்ணல் ஐயம் ஆகும்.**

அனுச யப்பட்ட தகுவிது வென்றுதே கணிம நடத்தொடு கண்களும் நீர்மல்கிப்

புனித னைப்பூவு நூரைப் போற்றுவார் மனித ரிற்றலை யான மனிதரே.

திருப்பூவனூர் - திருக்குறுங்கொகை 6.

[“அனுசயப்பட்டு அது விது வெண்ணல்” ஐயமாகும்.]

திரிபாவது கட்டையைக் கட்டையென்றும் உணர்ச்சியின்றிக் கள்வனென்று தீர்மானிப்பதாகியலுணர்வு. பார்த்தன் பரமனை வேடனென்று எண்ணியது திரிபு.

என வேடத்தி னுலும் பிரமனுங்கான வேடமுன் ரூழ்ந்தறி கின்றிலா ஞான வேடன் விசயற் கருள்செயுங்கான வேடன்றன் வெண்காட்டைநெஞ்சே.

திருவெண்காடு - திருக்குறுங்கொகை 9.

இன்னபடி, ஜூபம் திரிபு எனும் இரண்டு விலக்குக் களையும் சீக்கிப் பெறும் யதார்த்தானத்தையே பிரமையென்று தர்க்கநூல் கூறும். அதை அப்பர் திருநல்லூர் - திருத்தாண்டகச் செப்புட்கள் சிலவற்றில் வெகுஅழகாக வர்ணிப்பதைக் காணக:—

குலங்கண்மிகு மலைகடல்கண்ஞாலம் வைத்தார்

குருமணிசே ராவைத்தார் கோலம் வைத்தார் உலக்களாரு மரவத்தி னுச்சி வைத்தார்

உண்டருளி விடம்வைத்தாரெண்டோள் வைத்தார் நிலங்களாரும் புன்ள்கனலு எஙிலம் வைத்தார்

நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தார் நின்காள் நலக்களாருள் திருவடியென் தலைமேல் வைத்தார்

நல்லாரெம் பெருமானுர் நல்ல வாரே.

திருநல்லூர் - திருத்தாண்டகம் 3.

உற்றுலவு பினியிலுக்கு தெழுமை வைத்தார்

உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார் மற்றமர் கணம்வைத்தார் அமரர் கானு மறைவைத்தார் சூறைமதியம் வளர வைத்தார்

செற்றமலி யார்வமொடு காம லோபஞ்

சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்  
நற்றவர்சேர் திருவுடியென் தலைமேல் வைத்தார்  
நல்லூரெம் பெருமானுர் நல்ல வாரே

ஷட் - 6.

இவ்வாறு உலகத்தில் தோன்றுகின்ற, மலை மரம் செடி விலங்கு மனிதர் முதலிய பொருள்கள், குழு விப்பருவத்தில் நமது தாய்தந்தையாக காட்டிப் பெயர் குறித்ததனால் நாமும் அப்பெயர் இட்டு அழைக்கின் ரேம். இதனுலே பாதை வேறுபாடு உண்டாயிற்று. பல பாதையின் பல பேரால் ஒரு பொருளின் உணர்ச்சி யுண்டாகின்றது. அதன் குணங்களின் உணர்ச்சி யும் அவ்வப்பாதை ரூபத்திலேயுண்டாகின்றது. அந்த அந்த மத சம்பந்தத்திலும் காரணங்கள் காட்டப்படுகின்றன. உண்மையநுபவம் ஸ்மிருதிக்கு விலக்கென்று தர்க்கநூலார் கூறினும் ஸ்மிருதியின்றி அதுபவம் விருத்தியடைவதற்கு ஏதுவில்லை. எனினும், உலகத்தில் பெரும்பாலும் ஸ்மிருதியானது தர்க்கநூல்க்கு இடையூறுப்பத் திரிபு (விபரீத ஞானம்) உண்டாக்குவது இயல்பாகும்.

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யா வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ! [தே மஞ்சடை சோலை தில்லை மல்குசிற் ரம்ப லத்தே யஞ்சொலாள் காண நின்று வழகாலி யாடு மாரே.

கோயிற்றிரு நேரிசை - பண - கொல்லி 9.

என்னும் அப்பர் பாசாம் நோக்குக.

ஆதலால் ஸ்மிருதியே \* குழுவிப்பருவத்தின் அநுபவத்திற்கு அடிப்படையாக, அதனைத் தொடர்ந்து அநுபவங்களும் உண்டாகின்றது. இதுவே உலகவழுக்கில் யதார்த்தஅநுபவம், அல்லது பிரமை, என்னப்படும். அநுபவம் உண்மையநுபவம் என்றும், இன்மை அநுபவம் என்றும் இருவகைத்து. பிரமைக்குக் காரணம் பிரமாணம்; அதனால் உண்டாகும் அநுபவம் யதார்த்தஅநுபவம், பிரமாணப்போலியால் தோன்றிய அநுபவம் இன்மையநுபவ மாகும்.

எனவே பிரமாணம் இலக்கியம். பிரமையின் காரணத்தன்மை அதன் இலக்கணமாகும். அந்தக்காரணத்தைச் சிறப்புக் காரணம் என்பர் மேலோர். இது பொதுக் காரணமாகிய காலம் திக்கு முதலியவற்றில் செல்லும் மதிவியாப்பிடியை கீக்கி, உயர்ந்த சாதகதமத்தில் மனதைச் செலுத்தி அறியப்படுவதாகும்.

காரணம் மூன்றுவகையாம். அவையாவன:—

- (1) சமவாயி காரணம், (2) அசமவாயி காரணம், (3) நிமித்த காரணம் என்பன.

சமவாயி காரணமாவது மூலாதாரமான காரணம். நூல் ஆடைக்குச் சமவாயி காரணம். இதை ஆதி காரணம், முதற்காரணம், உபாதானகாரணம் என்னும் பல பெயர்களால் அழைப்பார். இக்காரணம் மூன்று

\* முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்  
பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பீச்சி யானுள்

அன்னையை மத்தனையு மன்றே நீத்தாள்

அகன்று எகலத்தா ராசா ரத்தைத்

தன்னை மறந்தா டன்னமங் கெட்டாள்

தலைப்பட்டா ணங்கை தலைவன் ரூளே.

திருவாலூர் - திருத்தாண்டகம் - 7

வகையில் காணப்படும். அவை, ஆரம்பம் பரினுமை விவரத்தம் எனப்படுவன். இம்முன்றில் ஒன்றைத் தான் அங்கீகிப்போமென முற்காலத்தில் வாதிகள் போராடினாரென அறிகின்றோம். எனினும், ஆராய்ந்து உற்றுகோக்கின் சமவாயிகாரணம், ஆரம்பம் பரினுமை விவரத்தம் என்னும் மூவகைத் தோற்றத்திலும் காணப்படும். இம் மூன்றுவகையில் சமவாயிகாரணம் வெளியாதல் ஆங்கிலத்தில் (Evolution) இவையூதன் என்னும் கோட்பாட்டுக்கு உடன்பாடாகும்.

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ

நிற்பனவு நடப்பனவு நீயே யாகிக்

கலந்தரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ

காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்ற

வலஞ்சருக்கி வல்லசரர் மாண்டு வீழு

வாசகியை வாய்மடுத்து வானே ருய்யச்

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னே பின்னே

தண்ணேருர் கோயிலாக் கொண்ட நாளோ.

திருவாலூர் - திருத்தாண்டகம் - 7.

என்னும் அப்பர் திருப்பாசுரத்தில் இந்தச் சமவாயி காரணம் விளங்குவது காண்க.

அசமவாயிகாரணமாவது சமவாயிகாரணத்தோடு சம்பந்தமுடையதாய்க் காரியத்தை யுண்டுபண் னுவது யாதோ அதுவே அசமவாயி காரணமாம். உதாரணம், ஆடைக்கு நூல் அசமவாயி காரணம் இது சிலவிடத் துக்க குணமாயும் சில விடத்துக்கு கிரியையாயுமிருக்கும். சமவாயி காரணத்தை அனுகி யிருப்பதும், துணிந்த காரணத்தன்மை யுடையதுமா யிருப்பது எதுவோ அது அசமவாயிகாரணமென்று கூறப்படும். ஆடைக்கு நூல் இயைபாகிய குணம்-அசமவாயிகாரணம். நூலு ருவமும் ஆடையை யடைந்தலருவத்திற்கு அசமவாயிகாரணமாகும். எனவே அசமவாயி காரணமாவது, காரணப்பொருளின் இயற்கைக்குணமா யிருந்து, அது காரியப்பொருளில் தொக்கி நின்று ஆராய்ச் சியில் வெளிப்படையாவதாம்.

திகழுஞ் சூழ்ச்சுடர் வானே வைகலும்

நிகழு மொன்பொரு னாயின் நீதியென்

புகழு மாறும் லானுன பொன்னடி

இகழு மாறிலே னெந்தைபி ராளிரே

மனத்தொகை-திருக்குறுக்தொகை - 8.

என்னும் அப்பர் பாசுரத்தின் நோக்கத்தைக் காண்க. எதனுடன் எதற்கு, நேரான சம்பந்தமில்லாமல் ஒன்றன் வாயிலாகச் சம்பந்த மிருக்கின்றதோ, அதனேடு அதற்கு இருப்பதைப் பரம்பரைச்சம்பந்த மென்பர். ஆடை யுருவத்திற்கும் நூலுருவத்திற்கும் நேர் சம்பந்தமில்லை. ஆயினும் ஆடையின் வாயிலாய்ச் சம்பந்த மிருத்தலின் அவ்வடையுருவத்துடன் நூலுருவத்திற்குப் பரம்பரைச்சம்பந்த முண்டென்ற கொள்க. ஆடையுருவத்திற்கு ஆடை சமவாயி காரணம். நூலியைபு அசமவாயி காரணம் என்பர் தர்க்கநூலார். எவ்வாறுயினும் நாம் ஆராய்ந்து உற்றுகோக்கின், அசமவாயி காரணமே, சமவாயி காரணமாகப் பரினமித்தலை உணரலாப்.

“மரத்தை மறைத்து மாமத யானை

மரத்தில் மறைத்து மாமத யானை”

என்பதுபோல், காரியமும் சமவாய அசமவாய காரியங்களும் ஒக்குமென்றும்.

நிமித்தகாரண மாவது, இது சமவாயி காரணமும் அசமாவாயி காரணமும் மன்றுகிய வோர் காரணமாம். நிமித்த காரணம் சிலவிடத்துச் சேதனமான சித்துப் பொருளாயும் அசேதனமான ஜடப் பொருளாயும் இருக்கலாம். ஆடையை நெய்வோன், ஆடைக்கு ஒரு நிமித்த காரணம் ஆவான். இப்படி, நிமித்தகாரண மானது உற்பத்திக் காலத்தில் மாத்திரமும், சில காரிய மூள்ள வரையிலும் இருக்கும்.

கட்டி பொக்கும் கரும்பி னிடைத்துளி  
வெட்டி வீணகள் பாடும் விகிரதனூர்  
அட்ட மூர்த்தியன் ஞைலை கைதொழு  
நட்ட மாடியை நண்ணான் காகுமே.  
திருவண்ணமைலை - திருக்குறுங்தொகை - 7

ஷீ பாசரத்தில் ஒருவினைச்குள்ள மூவகைக்காரணங்களையும் காணக.

இம் மூவகைக் காரணங்களுள் பாதாயினும் மிகவும் உயர்ந்து சிறந்து விளங்குமாயின் அது அசாதாரண காரணம் அல்லது கரணம் எனப்படும். ஆதலால் பிரமணம் பிரமைக்குக் கரணமாகும்.

காரணத்தாலாக்கப்படுவது காரியம். எல்லாக் காரியங்களுக்கும் ஸஸ்வரானுய, அவரது ஞானம் இச்சை திக்கு காலம் அதிர்ஷ்டம் பிராகபாவும், பிரதிபந்த அபாவும் என்பவைகளும் ஆக இந்த ஒன்பதும் பொதுக் காரணங்களாம். இவற்றை முறையே அப்பார் தேவாரப் பாசரங்களா அல்லார்கள்:—  
ஸஸ்வராகிய போதுக் காரணம்

தானலா துலகமில்லை சகமலா தழிமையில்லை  
கானலா தாடவில்லை கருதுவார் தங்களுக்கு  
வானலா தருநூழில்லை வார்குழுன் மங்கையோடும்  
ஆனலா தூர்வதில்லை பையனை யாறனார்க்கே.

திருவையாறு—திருகேரிகை - 1.

அவரது ஞானம் \*

திருவி நைதனுஞ் செம்மலர் மேஹுறை  
யுருவ னுயுல கத்தி னுயிர்க்கெலாங்  
கருவ னுகி முளைத்தவன் கானூரிற்  
பரம னுய பரஞ்சுடர் மூர்த்தியே  
திருக்கானூர்—திருக்குறுங்தொகை - 1.

இச்சை

பாடிச் சேன்று பலிக்கென்று னின்றவர்  
ஒழிப் போயினர் செய்வதொன் றென்கொலோ  
ஆழிப் பாடியன் ஞைமை கைதொழு  
ஒழிப் போகும் மேலை வினைகளே.

திருவண்ணமைலை—திருக்குறுங்தொகை - 4.

விச்சை யாவதும் வேட்கை யாவதும்  
நிச்சை னீறனி வாரை னினைப்படே  
யச்சை மெப்திய ருக்னை யாதுநீர்  
பிச்சை புக்கவ ரண்பரைப் பேணுமே.

காலபாராயணத் திருக்கறுங்தொகை - 8.

\* மறைகொண் டமனத் தானை மனத்துளே  
நிறைகொண்ட நெஞ்சி னுள்ள ரவைம்மினே  
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை  
நிறைகொண் டவினை தீர்த்தொ மிமினே.

திருக்கடம்பந்துறை திருக்குறுங்தொகை - 5.

தீக்கு

எத்திக்கு மாய்நின்ற விறைவன் றன்னை  
பேகம்ப மேயானை யில்லாத் தெய்வம்  
பொத்தித்த மயிர்பறிக்குஞ் சமனர் பொய்யிற்  
புக்கழுஞ்சி வீழுமே போத வாங்கிப்  
பத்திக்கே வழிகாட்டிப் பாவங் தீர்த்துப்  
பண்டைவினைப் பயமான வில்லாம் போக்  
தீத்தித்தென் மனத்துளே யூறுந்தேனைச் [கித்  
செங்காட்டங் குடியதனிற் கண்டேனேனை.

திருக்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - 7,  
காலம்

இருஷிலனுய்த் தீயாகி நீருமாகி  
யியமனை யெறிபுங் காற்று மாகி  
அருஷிலை திங்களாய் ஞாயி றுகி  
யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப்  
பெருநலமுங் குற்றமும் பெண்ணை மாணும்  
பிறருருவுங் தம்முருவுங் தாமே யாகி  
நேருநலையா யின்றுகி நாளை யாகி  
நிமிர்புன் சடையடிக னின்ற வாரே.

நின்ற திருத்தாண்டகம், 1.

அதீர்ஷ்டம்

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சைப் பந்தம் வீட்டவை யாப பராபர  
நந்த மில்புக மூரு ரானெறி  
சிங்கை யுள்ளுஞ் சிரத்துஞ் தங்கவே.

திருவாளர் - திருக்குறுங்தொகை 2.

பிராக்கபாவும்—பிரதிபந்தகாபவும்.

உச்சி வேண்மதி சூடிலு மூன்றுப்  
பச்சை வெண்டலை யேந்திப் பலவிலம்  
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்  
அச்சங் தீர்த்தரு ளாயென் றடைவரே.

சித்தத்தொகை - திருக்குறுங்தொகை 7.

இவ்வாறு பொதுக்காரணங்களைக் கரணமென்று  
கொள்ளாமல், ஒருபொருளின் சிறப்புக்காரணங்களைக்  
கரணமென்றெடுத்தோதுவர் தர்க்கதுலார். பிரமைக்கு (Experience) கரணம் பிரமாணமாகும். பிரமை, பிரமேய மன்று. பிரமேயமென்பவை பிரமாணத்தால் அறியப்படும் பொருள்கள் — அப்பொருள்களைப் பற்றிப் பிரதிவு அல்லது புத்தி அதுபவும் ஆகிய இவை பிரமையின் தோற்றங்களாம்.

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொணுவா  
மதிசூடி வானவர்க டங்கட் கெல்லாம்

நாதனே யென்றென்று பரவி நாஞ்சும்

வைந்துருகி வஞ்சமற் றன்பு கூர்த்து

வாதனையான் முப்பொதும் பூநீர் கொண்டு

வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்

காதன்மையாற் றெழும் மதியார் நெஞ்சினுள்ளே  
கன்றுப்பூர் நடுதறியைக் காண லாமே.

திருக்கன்றுப்பூர் - திருத்தாண்டகம் 1.

இதுசிவன்டியார் பிரமை. நம்மனோர்க்கு இத்தகைய பிரமை யுதிப்பது அரிது.

இனிப் பிரமாணத்தின் வகைகளை ஆராய்வோம்.

## குன்றுடையானும் மக்களும்

[88-வது பக்கத் தொடர்ச்சி]

குன்றுடையானைச் சேவகர் அரண்மனைக்குத் தள்ளிக்கொண்டு போனபொழுது கவுண்டர்கள், ஊரார் பத்துப்பேர்புடைக்கும் ஆசாரமண்டபத்தில் வீற்றிருந்தார்கள். குன்றுடையான் உயிரோடு திரும்பிவந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமுற்று, 'என்டா, தடிப்பயலே, எப்படியா சாவாமல் பிழைத்தாய்?' என்றார்கள். குன்றுடையான், 'மாமா, ஏழைக்குத் தெய்வங் துணை. உங்கள் பெண்ணைக் கவியானம் பண்ணிக்கொள்ள லாமென்று இரண்டுநாள் வழிநடந்து உங்களைநான்வந்தடைந்தேன். நீங்களோ பெண் கொடுப்பதில்லை என்கிறீர்கள். பெண்ணைத் தடுத்து மறித்துக் கட்டும் உரிமையோ எனக்குண்டு. இனிப் பெண் கொடுக்காவிட்டால் நான் அப்புறம் நகரேன்' என்றான். பத்துப்பேர் முன்னிலையில் ஒரு மாட்டுக்காரன் தங்களைப் பெண் கேட்டமைக்குக் கவுண்டர்கள் கொதிப்புற்று, 'அடே, இவளைப் பிழித்துத் தூக்கிவிடுங்கள்' என்றுக்காரச் சேவர் குன்றுடையானை நெருங்கினர். அவர்களைக் கண்டு குன்றுடையான் நடுங்கி, 'ஐயோ! மாமா, நீங்கள் என்னைக் கொல்லவேண்டாம். நான் இனி உங்களைப் பெண் கேட்பதில்லை. பூட்டியிருக்கிற விலங்குகளைக் கழற்றி என்னை அனுப்பிவிடுங்கள்' என்று இரந்து கேட்டான். அங்குக்கடியிருந்த ஊரார் பத்துப்பேரும் அவன் நிலைமைக்குப் பரிந்து, அவளை விடுதலைசெய்து அனுப்பிவிடுமாறு கவுண்டர்களை வேண்டினர். பின்பு சேவகர்கள் கவுண்டர்களுடைய ஆணையினால் குன்றுடையானை விடுதலைசெய்தலும், அவன் மாமன்மாரை நோக்கி, 'மாமா, நான் போகிறேன். என்னுடைய கவைக்கோலையும் கம்பளியையும் கொடுக்கச் சொல்ல வேங்கள்' என்றான். அவற்றைச் சேவகர்கள் கொடுக்கப்பெற்றுக் கம்பளியை மடித்துத் தோளிற் போட்டுக் கவைக்கோலை யூன்றி, ஐயன் குன்றுடையான் அரண்மனை வாசல்கடந்து தெருவழியே நடந்துபோனான்.

அவன் திக்கற்றுத் தெருவிற் போதலை அவ்வுர்ப் பெரியகுடியானவன் கண்டு, அவன் மீது இருக்கமுற்று, அவளைக் கூப்பிட்டுச் சாப்பாடு கொடுத்து, தன் வீட்டில் ஒரு நாள் இருத்திவைத்தான். இது நிற்க;

மாமன்மார்களுடைய அரண்மனையில் சந்தனத்தாக கவுண்டன் மகள் தாமரைநாச்சி அன்று பக்குவ மானைள்.

தாமரைநாச்சி, சந்தனத்தாக் கவுண்டன் திருவால வாயனை வேண்டி அரியதவமிருந்துபெற்ற பெண்; பதி னெட்டாட்டைப்பிராயத்தாள்; தந்தையர் உயிருக்குமிராய் வளர்த்த அருமைச் செல்வி; விசாலமான கண்களும் நீண்டபுருவங்களும் சிற்றடிகளும் வாய்ந்த கூந்தலடிகள். அரண்மனையின் வாசலைக் கடந்தறியாது வெள்ளிக்கலத்தில் சோறுண்டு, பணிப்பெண்டிர் மருவும் மூல்லையுஞ்சுட்டச்சுடி மகிழ்ந்து திரியுமொரு பெண் மானையவள். மாசற்ற உளத்தினள்; திருவாலவாயனை நினைந்த நெஞ்சினாள்; திருநீறு தரித்த நெற்றியினள்; உயிரினும் மானத்தையே பெரிதென மதிப்பவள்; கொண்டதை முடித்தலிற் சோர்வில்லாதவள்.

மகள் பக்குவமடைந்தாள் என்ற செய்தியை மனைவி சொல்லக்கேட்டுக் கவுண்டர் மகிழ்ச்சி மிகவடைந்து,

மகனுக்கு ஸீராட்டிச் செய்யத்தக்க சீர் சிறப்புகளைச் செய்யும்படி உத்தரவிட்டு, தமிழிருங்குமத்தாக் கவுண்டையும் பக்கத்திலிருத்தி, சோதிடர்களை அழைப்பித் தார். சோதிடர்கள் வந்து தாமரை பக்குவமடைந்த நேரத்தைக் கணித்துப்பார்த்து, 'பிரபுக்களே, தங்களுடைய அருமைப் புதல்வி தாமரைநாச்சி, பங்குனி மாதம் பதினேழாந் தேதி, நாயிற்றுக் கிழமை, இரட்டை மத்தியானம், மூல நகைத்திரத்தில் பக்குவமானாள். நானும் பொழுதும் நல்லவையல்ல. இந்தப் பெண்ணை மூன்றுநாளில் வீட்டைவிட்டு வெளியே கடத்தவேண்டும். இனி இப்பெண்ணை முகத்தில் நீங்கள் விழிக்கக்கூடாது. நாங்கள் சொல்கின்றபடி செய்யத்தவறினால் உங்கள் பட்டம் அழியும்; மூன்றேமுக்கால் நாழிகையில் அரண்மனை தீப் பிடித்து வேகும்; உங்கள் குடும்பம் அடியோடே நிச்கும் என்று சொல்லி எழுந்து போனார்கள். இதைக்கீட்டுக் கவுண்டர்களும் அவர்களுடைய மனைவியர்களும் சொல்லானாலும் துயருற்று, தங்களுடைய அருமைப் புதல்விக்கு நேர்ந்த கதிதை நினைந்து நெடுநேரம் விம்மி விம்மியமுது, இனிச்செய்யலாவது ஒன்றுமில்லையென்று சிறிதுதேறி, பக்கவில் அழுதுகொண்டு நின்ற ஆண்மக்கள் இருவரையும் நோக்கி, 'அப்பா, சிவக்கொழுந்து, அப்பா, மருக்கொழுந்து, இந்தப் பாவத்திற்கு இனி நாம் என்னசெய்வோம்? மூன்றுநாளில் உங்கள் அக்காளை வீட்டைவிட்டு அப்புறப்படுத்த வேண்டுமாம்; இந்தச் செய்தியைக் கேட்டால் எந்த மாப்பிள்ளை நம்வீட்டுக்கு வருவான்? இந்த மூன்று நாளும் கழிந்து போனால் நமது பட்டம் அழியுமாலே. அரண்மனை வேகுமாமே. ஐயோ! இதற்கு என்னசெய்வது? உங்கள் அத்தைமகன் குன்றுடையாக்கவண்டன் பெண்கேட்டான். நாம் இல்லையென்று சொல்லி அவளை அடித்துச் சிறையிலிட்டோம். அவனுடைய சாபமேதான் இவ்வாறு விளைந்ததோ! இன்று காலையிலும் அவன் பெண்கீட்டு அவமானப்பட்டுப் போனானே. இனி அவளைத் தவிர நமக்கு வேறு மாப்பிள்ளை இல்லையே. அவன் இந்த ஊரிலேதான் எங்கேயாவது இருப்பான். அவளைத் தேடிப் பிடித்துக் கொண்டுவாருங்கள். அக்காளை அவனுக்குக் கவியானம் பண்ணிக்கொடுத்து மூன்று நாளில் வீட்டைவிட்டு அனுப்பிவிடுவோம்; போங்கள் போங்கள்' என்றார்கள்.

சிவக்கொழுந்தும் மருக்கொழுந்தும் குன்றுடையான் போனவழி கேட்டு, அவளைத் தேடிக்கொண்டு வருகையில், பெரியகுடியானவன் வீட்டுத் தின்னையில் கம்பளியையும் கைக்கோலையும் பக்கத்தில் வைத்துத் தூணேடு சார்ந்து உட்கார்ந்திருந்த மாமனைக் கண்டு, அவன் பக்கவில் பல்லிலித்துக்கொண்டு வந்து நின்று 'மாமா, வாருங்கள், வாருங்கள். தந்தையர் உங்களைக் கையோடே அழைத்துவரச் சொன்னார்' என்றார்கள். அதைக்கேட்டுக் குன்றுடையான் சிறி, 'போங்களாடா, பைத்தியுகாப் பயல்களே! பிடரியில் கைபோட்டுத் தள்ளினவர்கள் வீட்டுக்கு இனி நான் அடியெடுத்து வைப்பேனு? அவர்கள் முகத்தில் இனி நான் விழிப் பேனு? வண்டரிக்கும் மாளிகையிற் போட்டுக் கொல் லப்பார்த்த பாதகர்களிடமா நான் வருவேன்? போங்

களடா, இங்கே நிற்காதிர்கள்' என்றுன். ஆயினும் அம்மைத்துனர்கள், 'போனது போகட்டும், மாமா, கோபித் துக்கொள்ள வேண்டாம். உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார்கள். வாருங்கள், மாமா' என்று சொல்லி, இவன் கைகளைப் பிடித்து இழுத்தார்கள். குன்றுடையான் வெகுண்டு, கைகளைத் திமிறி, 'விடுக் களடா, காமாட்டிப் பயல்களே, இனிக் கையைத் தொட்டார்களோ, பல்லை யுதிர்த்துவிடுவேன், பார்த்துக் கொள்ளார்கள்' என்றுசொல்லி, திரும்பிக் கலைக் கோலைத் தன் கையிற்பற்றி அவர்களை வெருட்டினான். மைத்துனர்கள் மீண்டும் குன்றுடையான் கைகளைப் பற்றி வாதாடி, அவர்கள் இழுக்க, இவன் இழுக்க, கலம் உண்டாகவே, ஊரார் பத்துப்பேர் அங்கே கூடி நியாயம் விசாரித்து, இருதிற்தாராயும் சமாதானம் பண்ணினார்கள்.

அப்பொழுது பெரியகுடியானவன், 'குன்றுடையாக் கவுண்டன் போகேன் என்கிறுன், மைத்துனர்கள் விடோம் என்கிறார்கள். மாமன்மார்கள் ஏன் அழைத்தார்களென்பது தெரியவில்லை. நான் போய்க் கேட்டுவருகிறேன்' என்று சொல்லி, சிவக்கொழுந்தையும் மருக்கொழுந்தையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, அரண்மனையை அடைந்து, கவுண்டர்களைப் பார்த்து, நடந்ததைச் சொல்லி, 'குன்றுடையானையென் அழைத்தீர்கள்?' என்றுன்.

சந்தனத்தாக் கவுண்டன், 'குன்றுடையான் பெண் கேட்டான். முதலீல் கொடுக்க மறுத்துவிட்டோம். பின்பு அவன் நம்தமக்கைமகன் என்பதையும், தாமரை நாச்சி அவனுக்கு உரிமைப்பெண்ணே என்பதையும் ஆலோசித்துப் பார்த்து, அவனுக்கே பெண்கொடுக் கலாமென்று தீர்மானித்து அழைத்துவரச் சொன்னேம்' என்றுன். பெரியகுடியானவன் 'நல்லது'. உங்கள் வார்த்தைக்கு மறவார்த்தை உண்டா? நான் இப்பொழுதே போய்க் கலியாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். நீங்கள் பெண்வீட்டார்கள்; நானும் மற்றும் ஊரில் உள்ளோரும் மாப்பிள்ளைவீட்டாரா யிருந்து கலியாணம் நடத்துகிறோம். அது உங்களுக்குச் சம்மதமா? என்றுன். சந்தனத்தாக் கவுண்டன், "ஆகா, அப்படியே செய்யலாம். நாளை நல்ல நாளாயிருப்பதால் நாளைக்கே கலியாணத்தை முடித்து விடுவோம்" என்றுன். பெரியகுடியானவனும் அதற்கிணங்து, வீடு சேர்ந்து, குன்றுடையானுக்கு இச் செய்தியைச் சொல்ல அவன் கேட்டு உளங்களித்தான்.

அன்றையதினம் ஊரார் கூட்டங்கடி, தலைக்கு இவ்வளவென்று வரியிட்டு வசுவித்து, ஆண்டி நாவிதன் வண்ணைன் முதலியவர்களை வரவழைத்துப் பந்தல் போடுவித்தனர். மாமன்மாருடைய அரண்மனையும் தக்கவாறு, வாழை கழுகு பந்தல் தோரண முதலிய வற்றால் அலங்கரிக்கப்பட்டது. அன்றிரவு குலவழக் கம்போல் பெண்ணுக்குச் செய்யவேண்டிய சீர் சிறப்புக்களைச் செய்தார்கள். ஊரார் மறநாள் பெரியகுடியானவன் வீட்டிலிட்ட பந்தலீல் மாப்பிள்ளைக்குச் செய்யவேண்டிய சீர் சிறப்புக்களைச் செய்து, முகர்த்தக்கால் நட்டு மாப்பிள்ளையுடன் பிள்ளையார் கோவிலுக்குப் போய், தேங்காம்முகர்த்தமிட்டு, ஊர்கோலத்தோடு மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு பெண் வீட்டை யடைந்தனர்.

மணமகள் வீட்டில் வாத்தியங்கள் முழுங்கினா. ஐயன் குன்றுடையான் மணக்கோலத்தோடு பட்டுப் பாயில் வீற்றிருக்கின்றன.

மாமன்மார்கள் வழக்கம்போல் முன் ஊற்றுப்பது பொன் பரியம் கேட்டனர். குன்றுடையான் கொடுக்க வகையில்லாமல் விழித்திருக்கையில் காட்டுப்பண்ணைடி கருப்பக்கவண்டன், குன்றுடையான் தன்னிடம் ஆடு மேப்ததீபாது பட்டிபெருகித் தனக்கு அதிகளுடைய கிடைத்ததென்றும், அந்த ஊதிபத்திலிருந்து முன் ஊற்றுப்பது பொன்னைத் தான் கொடுப்பதாகவும் சொல்லி, பரியம் செலுத்தினான். மாமன்மார் அதைப் பெற்றுக்கொண்டுபின், மணமகன் செலுத்தவேண்டிய செலவுப்பணம் கேட்டனர். குன்றுடையான் 'செலவுப்பணம் நான் தருகிறேன்' என்று சொல்லி, ஐயன்மார் ஊரில் தான் ஏருமைமேய்க்கையில் சேர்த்துவைத்தி ருந்த ஐந்துபணத்தை மடியிலிருந்து அவிழ்த்துத்தந் தனன். மாமன்மார் அதையும் ஏற்றுக்கொண்டனர். பின்பு, ஆகவேண்டிய சீர்சிறப்புக்கள் நடந்தேறின. குன்றுடையான் பெண் தனுக்குத் தாலி கட்டினான்.

இவ்வாருகக் கலியாணம் இனிதுமுடிந்தது. ஊரார் கள் மாமன்மார்களிடத்தும் குன்றுடையானிடத்தும் விடைபெற்றுக்கொண்டு வீடுசென்றார்கள். அன்றிரவு சந்தனத்தாக் கவுண்டன் தம் மனைவியைப் பக்கவில் அழைத்து, 'விடியுமுன் சீர் கொடுத்து மாப்பிள்ளையையும் பெண்ணையும் நம் வீட்டைவிட்டு வெளியே கடத்து; அவர்கள் முகத்தில் நான்விழிக்கமாட்டேன். இந்தப் பெண் பிறந்தால் நமக்கு நல்ல பெருமை உண்டாயிற்று!' என்று சொல்லி விலகிப்போய்ப் படுத்துக் கொண்டான்.

குடியைக் கெடுக்கப்பிறந்த மகளிடத்தில் வெறுப்புக் கொண்ட அன்னை, 'ஒரு பெண் பிறந்தால் என் வீட்டுக் கிந்தச் சிறுமை வந்தது. அந்தப்பெண் இருப்பதும் ஒன்றே, இறப்பதும் ஒன்றே. ஆயினும் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்துக் கழிக்கின்றேன்'; என்று முன்னுமுனுத்துக்கொண்டு, மகளுக்குச் சீதனம் கொடுத்தாள். என்னென்ன கொடுத்தாள்? ஒட்டை வட்டியும் செம்பும் கொடுத்தாள்; ஒருக்கொம் பொடிந்த மயிர்க்கோதி கொடுத்தாள்; முறிந்த இராட்டை கொடுத்தாள்; ஒட்டைப் படியும் அடிபோன கூடையும் பியந்தமுறமும்கொடுத்தாள். தாமரை நாச்சி இவற்றைவாங்கி ஒன்றும் பேசாமற் கூடையில் வைத்தாள். அன்னை பழைய சேலை ஒன்று கொடுத்தாள். தாமரை அதையும் வாங்கிக்கைவத்தாள். வரகுதின்னுப் பெருங்குடியான் குலத்தில் பிறந்த குன்றுடையான் நாசமாய்ப்போவா னென்று அரைப்படி வரகரிசியையும் தாய் அன்றுபோட்டாள். தாமரை அதையும் வாங்கிக்கைவத்தாள்.

பின் மாமனார் கொடுக்கவேண்டிய சீர்களையும் மாப்பியரே கொடுத்தாள். என்னென்ன கொடுத்தாள்? ஒற்றைக்கொம்போடு கூடிய ஒரு கிழட்டுமொடுகொடுத்தாள்; போட்டைத்த் தின்னைத் தீரு பொக்கவாய் வெள்ளாட்டையும் கொடுத்தாள்; கொடுத்து, 'போய்வா, மகளே,' என்று சொல்லினின்று புலம்பினாள்.

தாய் கொடுத்த சீதனங்களைப் பெற்றுக்கொண்டு தாமரை நாச்சி வாசலிலே நின்று, தான் பூண்டிருந்த நகைகளை, 'பிழையாத பிள்ளைக்கு இது வேண்டாம்,

இது வேண்டாம்' என்று சொல்லிச் சொல்லி ஒவ்வொன்றுக்க் கழற்றி ஏற்றந்தாள்; தான் கட்டியிருந்த பட்டுப் புடவையை அவிழ்த்தெறிந்து, தாய் கொடுத்த பழம்புடவையை உடுத்திக்கொண்டாள்; சம்மாடு சுற்றிக் கூடையைத் தலையின்மேல் வைத்து, கம்பளி யையும் கலைக்கோலையும் கைவிடாத தன் கணவீனை அழைத்துக்கொண்டு, அவள் உதிர்த்தகண்ணீர் உடுத்த ஆடையை நீணக்க, அரண்மனையை விட்டுப் புறப் பட்டாள். ஓயன் குன்றுடையான், மாமன் தனக்கு ஆடும் மாடும் கொடுத்தானென்று மகிழ்ந்து, அறைறை யோட்டிக்கொண்டு நடந்தான்.

அவர்கள் அரண்மனையைக் கடக்கு ஊர்வாசலை அடைந்தவுடன் தாமரை, 'நாதா, நாம் இனி எங்கே போய்ப் பிழைப்போம்?' என்றுசொல்லினாய் கெட்டு யிர்த்து, கண்ணீர் வழித்தாள். குன்றுடையான், 'பைத் தியகாரி, ஏன் அழுகிறோம்?' எனக்கு எருமை மேய்க் கத் தெரியும்; கலியாணஞ் செய்துகொண்டு தங்கள் ஊருக்கே திரும்பிவரும்படி ஒமங்தூர்ப் பிராமணர்கள் சொன்னார்கள். சின்னசாமிஜியன் நமக்குத் தக்கதுணை புரிவான்; வா, போகலாம்' என்றான். தாமரை சிறிது சிந்தித்து, 'அப்படியே செய்வோம். நடவுங்கள்' என்றான்.



## தமிழ்ப் பாடம் 6.

நள வேண்பா—சுயம்வர காண்டம்

[86-வது பக்கத் தொடர்ச்சி]

11. தேரிற்றுகளைத் திருந்திழையார் பூங்குழலின்  
வேரிப்புனனைப்ப வேயடைந்தான்-கார்வண்டு  
தொக்கிருந்தா வித்துழலுங் தூங்கிருள்வெய்  
[யோற்கொதுங்கிப்  
புக்கிருந்தா வண்ன பொழில்.

பதப்பிரிவு:—தேரின் துகளை திருந்து இழையார் பூங்குழலின் வேரி புனல் நனைப்பவே அடைந்தான் கார் வண்டு தொக்கு இருந்து ஆவித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி புக்கு இருந்தால் அன்ன பொழில்.

அன்வயம்:—திருந்து இழையார் பூங்குழலின் வேரிப்புனல் தேரின்துகளை நனைப்ப (சென்று), கார் வண்டு தொக்கு இருந்து ஆவித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்குதுங்கிப் புக்குஇருந்தால் அன்ன பொழில், (நளன்) அடைந்தான்.

கருத்து:—தேர் செல்வதால் எழுந்த புழுதியைப் பின்தொடர்ந்து வந்த மாதர்களது கூந்தலில் அணி ந்த பூவினின்றும் ஒழுகிய தேன் நனைத்து அடக்க, நளன் சென்று வண்டுகள் நிறைந்தும், மரஞ்செடி களின் அடர்த்தியால் இருண்டும் இருந்த சோலையை அடைந்தான்.

பதவிரை.

கார் - கருமையான  
வண்டு - வண்டுகள்  
தொக்கு - சேர்ந்து  
இருந்து - இருந்து  
ஆவித்து - ஒலிசெய்து  
உழலும் - திரிகின்ற,  
தாங்கு - தங்கிய  
இருள் - இருளானது  
வெய்யோற்கு - சூரியனுக்கு  
ஒதுங்கி - (பயந்து) விலகி  
புக்கு - புகுந்து  
இருந்தால் அன்ன - இருந்தது போன்ற  
பொழில் - சோலையை,  
தேரின் - தேர்செல்வதால் எழும்  
துகளை - புழுதியை  
இருந்து - நேர்மையான

இழையார் - ஆபரணங்களை யணிந்த மாதர்களது  
பூ - பூக்களையினிந்த  
குழலின் - கூந்தலினின்று வழிகின்ற  
வேரி - தேஞ்சை  
புனல் - நீர்  
நனைப்பவே - நனைத்து அடக்கவே  
அடைந்தான் - (நளன்) சேர்ந்தான்.

விளக்கம்:—அடைந்தான், (பயணிலை). [எவன் அடைந்தான்? நளன் (தோன்று எழுவாய்)] எதை அடைந்தான்? பொழில் அடைந்தான் - பொழிலை அடைந்தான். எதைப் போன்ற பொழில்? புக்கு இருந்தால் அன்ன பொழில் - புகுந்து இருந்ததைப் போன்றபொழில். எது புக்கு இருந்தால் அன்ன பொழில்? இருள்-இருட்டு. எப்படிப்பட்ட இருள்? தூங்கு இருள் - தங்கிய இருட்டு. இருள் ஏன் புக்கு இருந்த தாம்? ஒதுங்கி - (பயந்து) விலகி. யாருக்கு ஒதுங்கி? வெய்யோனுக்கு - சூரியனுக்கு. சூரியனுக்குப் பயந்து சோலையில் வந்து ஒளித்திருக்கும் இந்த இருட்டு எப்படிப்பட்டது? உழலும் இருள் - சஞ்சரிக்கப்பெற்ற இருட்டு. எவை உழலும் இருள்? வண்டு - வண்டுகள். எப்படிப்பட்ட வண்டு? கார்வண்டு - கரியவண்டுகள். கார்வண்டுப்படி உழலும்? ஆவித்து உழலும்-ஆரவா ரப்செய்து சஞ்சரிக்கும். எப்படி ஆரவாரம் செய்யும்? இருந்து. எப்படி இருந்து? தொக்கு இருந்து - ஒன்று சேர்ந்து இருந்து. கரியவண்டுகள் ஒன்றுசேர்ந்து இருந்து ஆரவாரம் செய்து உலவப்பெற்ற அந்தத் தங்கிய இருங்களெல்லாம் (தமக்குப் பகையாகிய) சூரிய னுக்குப் பயந்து இங்கு ஒடிவந்து ஒளித்திருக்கின்றனவோ என்று கண்டவர்கள் சொல்லும்படி, மரஞ்செடிகள்டாந்து இருங்டிருந்தசோலையை நளன் சென்றதைவிதம் என்ன? நனைப்பவே அடைந்தான் - நனைத்து அடக்கிவிடும்படி சென்று அடைந்தான். எது நனைப்ப? புனல் நனைப்ப - நீர் நனைப்ப. எந்தப்புனல்? வேரிப்புனல் - மதுஙீர் - தேன் ஆகிய நீர். எங்கிருந்து துளித்த வேரி? குழலின் - கூந்தலிலிருந்து. எதை அணிந்த கூந்தல்? பூ - பூக்களை. யாருடைய பூங்குழலின் வேரிப்புனல்? இழையார் - ஆபரணங்களை அணிந்த மாதர்களுடைய குழல். எப்படிப்பட்ட இழையார்?

திருந்து இழையார் - சேர்மையான ஆபரணங்களையணிந்தவர். திருந்திப ஆபரணங்களையணிந்த மாதர்களது பூக்கள் சூடிய கூந்தலில் இருந்து துளித்த தேஞ்சையில் நீர் எதை நீணப்பா நளன்பொழிலை அடைந்தான்? துகளை - புழுதியை. எந்தத் துகளை? தேரின் துகளை. நளன் ஏறிய தேர் சென்றதால் வீதியில் எழுந்த புழுதியைப் புனல் நீணப்ப அவன் பொழில் அடைந்தான்.

விரிவுரை:—இந்தச் செய்யுஞம் 9-வது செய்யுஞம் சேர்ந்து இச் சிறுகாலியத்தினுள் உலா என்னும் உறுப்பில் அமையும். உலா என்பது, கதாநாயகன் உலாப்போகின்ற வைபவத்தை வர்ணிக்கின்ற பாகம். அவன் வீதியில் பவனிவரும் சிறப்பைபும் அழகை யும் அதனைக்கண்ட மாதருப் பிறரும் அவனைக்கொண்டாடும் விதத்தையும் புணாந்துபாடவேண்டுமென்பது, நீர்வளம் திணைவருணலை திணையக்கம் போன்ற, காவிய இலக்ஷணங்களில் ஒன்று. பெருங்காவியங்களில் அரசபவனியைப்பற்றிப் பாடும் செயுள்கள் பல இருக்கும். இராமன் மிலீநகரத்தில் திருமணத் திற்குமுன் உலாவந்த அழகையும் அப்போது சிகழ்ந்த கிகழ்ச்சிகளையும் சிறப்பிக்கக் கம்பர் ஒரு படலமே தனியாகப் பாடி. பிறக்கின்றார், பாலகாண்டத்தின்கண் இருக்கும் உலாவியற் படலம் என்பது அப்படலம். சீவகனது உலாவத் திருத்தக்கீதேவர் சிந்தாமணி யில் பாடிய செய்யுள்களை இலக்கணையார் இலட்பகத் தில் காணலாம். உலாவப்போகும் ஒரு பெருமகனைக் காணுமாறு மாதரெல்லாம் வீதியில் விரைந்துவந்து அடைதலும், அவனுகிள் சுபோட்டு உள்ளம் குழுமதலும், மயல்கொண்டு அம்மாதர் காமப்பரவசராகி அவனைத்தொடர்ந்து ஏகுவதும், ஏகி அவனை வியந்து புகழ்வதும், இவைபோன்ற பிறவும் ‘உல’ என்னும் காவியாக்கத்திற்கு இலக்கணமாகும். 9-வது செய்யுளில், வதனமதி பூத்த குவளைக்காட்டிடையே போயினான், என்று கூறியதால் மாதரார் கணக்குக்கெல்லாம் நளன் இலக்காயினான் என்பதும், இச்செய்யுளில் வேரிப்புனல் தேரின் துகளையடக்கியது என்ற தால் அவர்கள் இவன் தேரைத் தொடர்ந்து மொயத் தனர் என்பதும் கூறலாகின்றன.

12. ஸ்னிரத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன் தாணிரத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணி [நிறத்தான் முன்னப்புட்ட தோன்று மூளித் தலைவைகு மன்னப்புட்ட தோன்றிற்றே யாங்கு.]

பத்பரிவி:—நீள் நிறத்தால் சோலை சிறம் பெயர நீடியதன் தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்பமாணி நிறத்தான் முன் அபுதல் தோன்றும் மூளித்தலை வைகும் அன்னம் புள் தோன்றிற்றே ஆங்கு.

அன்வயம்:—ஆங்கு, அப்புல் தோன்றும் மூளித்தலை வைகும் அன்னப்புள், நீள்நிறத்தால் சோலை நிறம் பெயர, நீடியதன் தாள் நிறத்தால் பொய்கைத் தலம் சிவப்ப, மாண்நிறத்தான் முன், தோன்றிற்று. ஆங்கு, அவ்விடத்தில், அப்புல் - நீரினுள்

கருத்து:—அந்தச் சோலையில் நளனுக்கு முன்னால் அன்னப்பறவை யொன்று வந்து தோன்றியது.

பத்வுரை

ஆங்கு - அவ்விடத்தில்,  
அப்புல் - நீரினுள்

தோன்றும் - மூளைக்கின்ற மூளித்தலை - தாமரையில் வைகும் - வசிப்பதாகிய அன்னப்புள் - அன்னப்பாறவையொன்று(தனது), நீள் - ஒளி (பொருந்திப) நிறத்தால் - (சிறகின் வெண்மை) நிறத்தினால் சோலை - (அந்தச்) சோலையினுடைய நிறம் - (பசுமை) நிறமானது பெயர - மாறவும்; நீடிய - நீண்ட தன் - அதனுடைய தாள் - கால்களின் நிறத்தால் - (சிவந்த) நிறத்தினால் பொய்கைத்தலம் - தடாகங்கள் சிவப்ப - சிவந்து காட்டவும், மாணி - பெருமைதங்கை நிறத்தான் - மார்பையுடைய நளனுக்கு முன் - எதிரே தோன்றிற்று - வந்து தோன்றியது.

அன்னம் பறந்துவக்கபோது அதனுடைய வெண்சிறகின் பேரொளிபரவச் சோலையின் பசுமையிற மாறி வெளுத்ததென்றும், அதன் பவனம்போன்ற சிவந்தகால்களின் சிழுப்படக் குளங்களும் சிவந்த நீர் உடையன போன்று தோன்றின வென்றும், அப்பறவையின் வருகைபைக் கணி கூறுகின்றார்

விளக்கம்:—தோன்றிற்று - வந்து தோன்றியது (பயனிலை.) எது தோன்றிற்று? புள் - பறவை (எழுவாய்). என்ன புள்? அன்னப்புள் - அன்னப்பறவை. அன்னப்பறவைகளின் தன்மை என்ன? வைகும் அன்னப்புள் - வசிக்கின்ற அன்னப்புள். எங்கே வைகும்? மூளித்தலைவைகும்-தாமரையில் வசிக்கின்ற. தாமரைகளின் தன்மை என்ன? தோன்றும் மூளி-வளர்கின்ற தாமரை. எங்கே? அப்புல் - நீரினுள். நீரிலே விளையும் தாமரையில் வசிப்பதாகிய அன்னப்பறவை எங்கே தோன்றியது? முன்-முன்னால். யாருக்குமுன்? நிறத்தான் முன்-மார்பையுடைய நளனுக்கு முன்னால். அவனதுமார்பு எப்படிப்பட்டது? மாணி-மாட்சிமை தங்கியது. நளன்முன் அன்னம் தோன்றும்போது என்ன கிறுந்தது? பெயர - மாறுவதாக. என்ன பெயர? நிறம் பெயர - நிறம் மாறுவதாக. எது நிறம்பெயர? சோலை. எதனால் சோலை நிறம்பெயர? நிறத்தால். எப்படிப்பட்ட நிறத்தால்? நீள் நிறத்தால்-ஒளிபொருந்திய நிறத்தால். (எதனுடைய நீள் நிறத்தினால்?) அன்னத்தின் வெண்மையாகிய சிறகினுடைய ஒளி பொருந்திய நிறத்தினால், என்பதை நாம் வருவித்துக்கொள்ளவேண்டும்). இன்னும் அப்பொழுது என்ன கிறுந்தது? சிவப்ப - சிவந்ததாக. எது சிவப்ப? பெரய்கைத் தலம்-குளங்கள். எதனால் சிவப்ப? நிறத்தால் - நிறத்தினால். எதனுடைய நிறத்தினால்? தாள் நிறத்தால்-கால்களின் நிறத்தால். எப்படிப்பட்டதாள்? நீடியதாள் - நீண்ட கால். எதனுடைய நீடியதாள்? தன் நீடியதாள் - அன்னத்தினுடைய நீண்ட தாள்.

விரிவுரை:—அடைமொழிகள் (epithets) இரண்டு விதப்படும். ஒன்று, ஒருபொருளை அதுபோன்ற பிறபொருள்களினிற பிரித்துக்காட்டும்படி சிறப்பாக வருவது. மற்றது, கூறிய பொருளின் இயற்கையைப் பொதுவாகக் காட்டுவது. கரிய மேகம் என்ப

தில், வெண்மேகமன்று கருமேகம் என்று சிறப்பாகச் சொல்வதால் கரியன்னும் இது சிறப்பு அடைமொழி (restrictive epithet). கரியகாகம், என்பதினில், வெண்காகம், பச்சைக் காகம், சிவப்புக் காகம் என வேறுறிறக் காகங்கள் இல்லாமையால், இங்குக் கரிய என்பது காகத்தின் இயற்கை நிறம் இன்னதென்பது ஒன்றையே குறிப்பதுபற்றி, அது இயற்கை அடைமொழி (descriptive epithet). அவ்வாறே, இச் செய்யினில், அப்புள் தோன்றும் மூளரி, மூளரித்தலை வைகும் அன்னப்புள், என்னும் வாக்கியங்களில் இருக்கும் அடைமொழிகள், மூளரி அன்னம் ஆகிய இவைகள் இயற்கையாக எங்கே மூனைக்கும் எங்கே வசிக்கும் என்பதைத்தான் காட்டுவதால் அவை இயற்கை அடைமொழிகள்.

**குறிப்பு:**—1. பெயர, சிவப்ப, என்னும் இரண்டு வினையெச்சங்களும் காரியப்பொருளில் வந்து, தோன்றிற்று என்னும், வினைமுற்றைக்கொண்டு முடியும்.

2. மூளரித்தலை, பொய்கைத்தலம், என்பவைகளில் தலை, தலம், என்பன இடத்தைக்காட்டும் உருபுகள். முன் காரிகையார்கண்ணே, என்பதில், கண் இடத்தைக் காட்டும் உருபாய் வந்ததை நினைத்துக்கொள்க.

3. நிறம் - மார்பு. நீள் - ஒளி. மூளரி - தாமரை. மாண் - மாட்சியை.

13. பேதை மடவன்னர் தன்னைப் பிழையாமன் மேதிக் குலமேறி மென்கரும்பைக்—கோதிக் கடித்துத்தான் முத்துமிழுக் கங்கைஞர் நாடன் பிடித்துத்தா வென்றுன் பெயர்ந்து.

**பதப்பிரிவு:**—பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாடன் பிடித்து தா என்றுன் பெயர்ந்து.

**அன்வயம்:**—மேதிக்குலம் ஏறி மென்கரும்பைக் கோதிக்கடித்து முத்தைத்தான் உமிழும் கங்கைஞர் நாடன், பெயர்ந்து, ‘பேதை மடஅன்னம்தன்னைப் பிழையாமல் பிடித்துத் தா’ என்றுன்.

**கருத்து:**—‘இந்த அன்னத்தைத் தப்பவிடாமல் பிடித்துத் தாருங்கள்’ என்று நளன் தன்னுடன் வந்த மாதர்களைக் கேட்டான்.

#### பதவுரை.

மேதி - ஏருமைகளின்  
குலம் - கூட்டமானது  
ஏறி - (கரையில்) ஏறி  
மென் - மிருதுவாகிய  
கரும்பை - கரும்பை  
கோதி - மென்று  
கடித்து - கடித்து  
முத்துத்தான் - முத்துக்களையே  
உமிழும் - உமிழுகின்ற  
கங்கை - கங்கையாற்றினது  
நீர் - நீர்வளம் மிகுந்த  
நாடன் - நாட்டையுடைய நளன்,  
பெயர்ந்து - (அந்த அன்னம் இறங்கிய  
இடத்திற்குப்) போய்,  
பேதை - கபடமில்லாத  
மட - இளமை பொருந்திய

அன்னம்தன்னை - அன்னத்தை  
பிழையாமல் - தப்பவிடாமல்  
பிடித்து - பிடித்து  
தா - என்னிடத்தில் கொடு,  
என்றுன் - என்று (மாதர்களைப் பார்த்துக் கூறினான்).

**விரிவுரை:**—மருதனிலத்திற் குரியதாகக் கூறப்படும் விலங்குளருமை, பயிர்கரும்பு. ஏருமையின் மிகுதியையும், கரும்பின் செழிப்பையும் சொல்லி அங்ளிலத்தின் வளப்பத்தைக் கவி இங்குக் காட்டுகின்றார். அந்தநாட்டுக் கரும்பைக் கடித்தால் எல்லாம் இரஸமாம், சக்கையென்பதீதை கிடையாதாம். அதனால்தான் ஏருமைகள் முத்தைத்தான் சக்கைக்குப் பதிலாக உமிழுகின்றன. இப்பியிலோமாத்திரம் அல்லாமல் முத்துக்கள், யானைத் தந்தம் வாழை கரும்பு மூங்கில் முதலியவைகளிலும் பிறக்கும் என்று தமிழ்நூல்கள் கூறும். ஆதலால் முத்துமுதிர்ந்த கரும்புனரை இங்குக் கவி கூறுகின்றார். கடித்துத்தான் என்பவிருந்த தான் என்பதை எடுத்து முத்து என்பதனேடுகூட்டி முத்துத்தான் என்று நிறுத்தி, வேறொன்றும்உமிழுமாமல் ஏருமைகள்முத்தையே உழிமும் என்று பொருள் கொள்வதே முறை.

**குறிப்பு:**—குலம் என்ற சொல் கூட்டம் என்ற பொருளில் இங்கு வந்தது. இனி அதற்கே சிறப்பு என்ற பொருளும் உண்டு. குலமணி - என்றால் சிறந்த இரத்தினம்; மணிக்குலம் என்றால் இரத்தினங்களின் தொகுதி அல்லது, கூட்டம்.

14. நாடிமடவன்னத்தை நல்ல மயிற்குழாம் ஓடி வளைக்கின்ற தொப்பவே—நீடியங்கல் பைங்கந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

**பதப்பிரிவு:**—நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல் பைங்கந்தல் வல்லியர்கள் பற்றிக் கொண்டுபோந்து தம் கோவின்முன் தாழ்ந்து வைத்தார்.

**அன்வயம்:**—நீடிய நல் பைங்கந்தல் வல்லியர்கள், நல்ல மயில்குழாம் ஓடி வளைக்கின்றது ஒப்பவே, மட அன்னத்தை நாடி, பற்றிக் கொண்டுபோந்து தம் கோவின்முன் தாழ்ந்து வைத்தார்.

**கருத்து:**—மாதர்கள் அவ்வாறே அன்னத்தைப் பிடித்து நளனிடத்தில் கொடுத்தனர்.

#### பதவுரை

நீடிய - நீண்ட  
நல் - அழுகிய  
பை - பசுமையான  
கூந்தல் - கூந்தலையுடைய  
வல்லியர்கள் - கொடுபோன்ற மாதர்கள்,  
நல்ல - அழுகிய  
மயில் - மயில்களின்  
குழாம் - கூட்டமானது  
ஓடி - ஓடி  
வளைக்கின்றது - சூழ்ந்துகொள்வதை  
ஒப்பவே - போலவே,  
மட - இளமைபொருந்திய  
அன்னத்தை - அன்னத்தை  
நாடி - அடைந்து

பற்றி - பிடித்து  
கொடுபோந்து - கொண்டுபோய்,  
தம் - தங்களுடைய  
கோவின்முன் - அரசனுக்கு முன்னே  
தாழ்ந்து - வணங்கி  
வைத்தார் - வைத்தனர்.

விரிவுரை:—சாயலிலே மாதர்க்கு உவமை மயில். மயில்கள் சூழ்ந்து பிடிப்பதுபோல் அன்னத்தை மாதர் சூழ்ந்தனர், என்பது உவமைஅணி. மெல்லிய சீரத்தால் பெண்களைக் கொடின்றும், கொம்பு (பூத்த சிறு கிளை) என்றும் அழைப்பதுண்டு. வல்லி என்றால் பூங்கொடி. ஆதலால் இங்கு அவர்களைக் கொடிபோன்றவர் என்று குறிப்பிக்க வல்லியர் என்று கவி கூறுகின்றனர்.

குறிப்பு:—மட அன்னம், என்றபோது மடமை, என்பது இளமையைக் காட்டுகின்றது. இளமைக்கு உரிய தன்மை அறியாமை ஆகையால் மடமை, என்றால் அறிவில்லாத்தனம் என்ற ஒரு பொருளும்ல்லது. இந்தப் பொருளிலே, ‘அவன் மடயன்’, ‘இவன் மடயன்’ என்று வழங்குகின்றோம். மடயன் வேறு, மடையன் வேறு. மடையன் என்றால் சமையற்காரன் என்று அர்த்தம். [மடைப்பள்ளி - சமையல் அறை, என்பது யாவரும் அறிவர்]

15. அன்னாந் தனைப்பிடித்தங் காயிழையார்  
[கொண்டுபோய்]  
மன்னன் றிருமுன்னர் வைத்தலுமே - அன்னம் மலங்கிற்றே தன்னுடைய வாங்கிளையைத் தேடிக் கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

பதப்பிரிவு:— அன்னம்தனை பிடித்து அங்கு ஆப் இழையார் கொண்டு போய் மன்னன் திருமுன்னர் வைத்தலும் அன்னம் மலங்கிற்றவ தன்னுடைய வாங்கிளையை தேடி கலங்கிற்றவ மன்னவனை கண்டு.

கருத்து:—அப்பொழுது அன்னம் மிகவும் கலங்கிப் பயந்தது.

பதவுரை  
அங்கு - அவ்விடத்தில்  
ஆப் - ஆராய்ந்தெடுத்த  
இழையார் - ஆபரணங்களை அணிந்த மாதர்,  
அன்னம் தனை - அன்னத்தை  
பிடித்து - பிடித்து  
கொண்டுபோய் - கொண்டுபோய்  
மன்னன் - அரசனுடைய  
திரு முன்னர் - அழகிய முன்னிலையில்  
வைத்தலுமே - வைத்த உடனே,  
அன்னம் - அந்த அன்னப் பறவை  
தன் - தன் னுடைப  
வான் - சிறந்த  
கிளையை - சுற்றமாகிய பறவைகளை  
தேடி - (துணைசெய்ய வருமோ என) தேடி  
மலங்கிற்று - வருந்தியது.  
மன்னவனை - அரசனை  
. கண்டு - பார்த்து  
கலங்கிற்று - (என்ன செய்வானே வென்று)  
கலங்கியது.

விரிவுரை:—பிடிப்பட்ட அன்னம் கலக்கம்கொண்ட தென்று சொல்வதோடு புகழேந்திப்புலவர் நிறுத்தி விடுகின்றார். ஆனால் இந்த நளவுடைய சரித்திரத்தை யே அதிவீராமபாண்டியன் எழுதியுள்ள டைதம் என்னும் நாவில் அன்னத்தைப் பிடிக்கின்ற இப்பாகம் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருக்கின்றது. அங்கே, தன் சிறகில் பிரகாசிக்கின்ற பொன்னிற்கு ஆசைப்பட்டுத் தன்னைக் கொண்டு அப்பொன்னை எடுத்துக்கொள்ளத்தான் பிடித்தான் என்று அந்த அசட்டு அன்னம் எண்ணிப் பயந்து, அரசனுக்குத் தன்பால் இரக்கம் உண்டாகும்படி சில வார்த்தைகள் சொல்கின்றது.

## ஜ ர லி ய ஸ் ஸீஸர்

[ஓர் ஷேக்ஸ்பியர் நாடகம்]

அங்கம் 1. களம் 3.

[75-வது பக்கத் தொடர்ச்சி]

காஸ்கா:—நீ குறிப்பது வீஸரை அன்றே, காஸ் வரியஸ்? (1)

காஸ்லியஸ்:—யாரே அது ஆயினும் ஆகுச—உடற் றசையும் அவயவங்களும் தம் முன்னேர்க் கிருந்தது போன்றே உரோமர்களுக் கிப்பொழுதும் இருக்கின்றனவாயினும் (2)—ஜூய்கோ கெட்டழிகின்றதே இக்காலம்! (3) நம் தந்தையர் மனங்களோ மாய்ந்த கல, அன்னைமார் இயற்கையாற்றுன் ஆளப்பெறுகின்றோம். (4) நம் நகமும் நோன்மையும் நம் மைப் பெண்ணீர்மை யுடையராய்க் காட்டித்தருகின்றன. (5)

காஸ்கா:—நாளைக்கே நம் ‘சென்ட்’ சபையினர் வீஸரை அரசனு யமைக்கக் கருதியிருக்கின்றனர் என்று சொல்லிக்கொள்கின்றனரே. இங்கு இவ் இட்டலியைத் தவிர மற்றைய இடங்களிலெல்லாம்

(1) இவ் விரவைப்போன்ற கொடியவன் ஒருவன் உள்ள என்று காஸ்வியஸ் முன் கட்டுரைத்து முடித்த தைத் தமுவிக் காஸ்க்கா இது கேட்கின்றன.

(2) உடல்விலையும் அவயவ அமைப்பும் கம் முன் னேர்போலவே நாம் இன்றும் பெற்றிருப்பினும், வீரமானம் முதலிய ஆண்மைக் குணங்கள் நமக்கிப்பொழுது இல்லாமலொழுந்தன—என்பது பொருள்.

(3) வீரமும் மறந்து ஆண்மையும் இழுந்து உரோமர்கள், ஸீஸர் ஒருவனுக்கு அடங்கி உயிர்வாழ இசைகின்ற ராதவின் இக்காலம் கெட்டழிகின்றது—என்கின்றன.

(4) அன்னைமார் இயற்கை—பெண்தன்மை. வீரமுடன் பொங்கமால், பெண்கள்போல் பலமற்றுப் பயந்தவர்களாய் அடங்கிக்கிடக்கின்றோம்.

(5) நுகம்=நுகத்தடி; பாரம் சமக்கின்றதைக் குறிக்கின்றது. நோன்மை=துன்பத்தைச் சுகித்தல். பெண்ணீர்மை=பெண்தன்மை. சுமத்திய பாரத்தை யெல்லாம் நாம் பொறுமையுடன் தாங்குமித் தன்மையினால் நாம் பெண்களைன்றே மதிப்பதற் குரியவாகின்றோம்.

கடல்மீதும் தரைமீதும் தன் ஆணை செல அவன் தன் மருடத்தைத் தரித்திருக்கலாம் (6)

காஸ்லியஸ்:—அப்பொழுது இச் சரிக்கையை நான் எங்குத் தரித்திருப்பே வென்பதை யான் அறி வேண் (7) காஸ்லியஸ் அடிமையினின்று காஸ் வரியஸை விடுதலைசெய்திடுவான் (8). அதனிற் ஒன், ஏ தெய்வங்காள், திறனில்லா நொய்ம்மை யோரையும் மிகக் மிடலுடையவ ராக்குகின்றீர் (9) அதனிற்ஒன், ஏ தெய்வங்காள், கொடியோர் குரூரத்தைத் தோற்கடிக்கின்றீர் (10). கருங்கற் கூடமும், பித்தளைத் தகடுவேய்ந்த பெருஞ் சுவர் களும், காற்றற்ற பொதிபறையும், வல்லிருப்பு வீளையும், மனத்தின் வலிமையை அடக்கித் தன் மூல்கோவைத்திருக்க மாட்டாவே (11). இவ்வுலகின் திடமுடைய இத் தடைகளுக்குச் சுவித்திலைத்து வெறுத்தபோது, உயிர்தான் தன்னைபே அகற்றிக்கொள்ளும் சக்தியிலோ என்றும் குறைகின்ற தில்லை (12). இதனையான் அறிவேணனின், மற்று இவ்வுலகடங்களும் அறிக; கொடுமையின் நான் தாங்கும்ப் பாகத்தை நான் நினைத்தபோது உதற்விடக் கூடும் (13).

காஸ்க்கா:—நானு மய்ப்படியே செய்யக்கூடும். அப்படியே அடிமையாயிடுன் ஒவ்வொருவனும், தன் சிறையினைத் தீர்த்துக்கொள்ளவல்ல சக்திபைத் தன் கையிலேபே தரித்திருக்கின்றன் (14).

காஸ்லியஸ்:—மற்று, வீஸர் ஏ வெளிருக்கு பிருத்தல் வேண்டும் (15)? பாவும் அவன்! ஒராயா யவனிருக்கமாட்டான் என்பதறிவேண்—உரோமர்கள் ஆடுகள்தானே என்று பார்க்கின்றன. உரோமர்கள் பெண்மான்கள் வீஸரும் சிங்கமல்லன் (16). பெரியதோர்த்தியினாவிரைந்துமூட்ட வேண்டுவோர் மெல்லிய புல்லைக்கொண்டேன்றியைத் துவக்குவார்.—என்ன செத்தை, என்ன கூளம், என்ன குப்பை, இந்த உரோமாபுரி, வீஸரைப் போன்றவோர் நீச வஸ்துவைத் தன் நெனியினால் விளக்கிக்காட்டவே உதவுமொரு அற்புப் பொருளாவதற்கு! ஒதுயரை, என்னை எங்கு நீ செலுத்திவிட்டாய்! (17) அடிமைக் குடன்பட்ட ஒரு வன்மாட்டு இதனை நான் உரைக்கின்றேனோ, யாதோ (18). ஆயின், இதற்கு நான் உத்தாஞ்சொல்வேண்டுமோ. (19) எனினும் என்! என்கையிலோ கத்தியுளது. வருமிட ரெதுவு மெனக்கொரு பொருளிலை (20).

காஸ்க்கா:—பரிகசித்துக் கோள்சொல்லி இச்சகம் பாடுவான் அல்லாதான் காஸ்க்காவிற்கே உரைக்கின்றும். இந்தா, என்கைதந்தேன். இந்தக் குறைகளைக்களைவதற்கோர் கட்சியை அமைப்பாயாயின், எவன்தான் எத்துக்கைத் தூரம் போயினும் அத்துளைத் தூரம் நானுமிவ்வென் காலினை வைப்பீபன்காண். (21)

காஸ்லியஸ்:—நன்று, உடன்படிக்கை இது உறுதியாயிற்று. இனி, காஸ்க்கா, கேள். மானமுடன் ஆபத்துடைய முடிவிற்கிடமானவோர் முயற்சியில் என்னுடன் ஈடுபடும்படி பெருமனத்துறோமர்கள் சிற்சிலை யான் முன்னரே இயக்கியிருக்கின்றேன். பாம்பேயின் முன்வாயில் மண்டபத்தின்கண்

(6) உரோமாபுரியைத் தலைகரமாயுடைய இந்த இடாலிதேசத்தைத் தவிர, இவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட மற்ற நாடுகளுக்கெல்லாம் லீஸர் அரசனுக்கப்பட்டம் சூட்டப்பெறுவான் என்பது கருத்து.

(7) சரிகை—உடைவாள். லீஸர் அரசன் ஆவானுயின் நான் உடனே இந்தக் கத்தியை என் மார்பினுள் செலுத்தித் தற்கொலை புரிந்துகொள்வேன்—என்பது பொருள்.

(8) காஸ்லியஸ் தன்னையே படர்க்கையில் பேசிக்கொள்கின்றனன். தற்கொலை என்னும் உபாயம் இருக்கும்வரையில் ஒருவரும் ஒருவகுக்கும் அடங்கிக் கிடக்கவேண்டாம் என்றும், அதனைத் தெய்வங்கள் அளித்திருக்க ஒன்றிற்கும் அஞ்சவேண்டாம் என்றும், விளம்பித் தற்கொலையால் தவிர்த்துக்கொள்ளக்கூடியதிடர்களைப் பின்னர்க் குறிக்கின்றன.

(9) அதனிற்ரூன்—தற்கொலையினுற்றூன். மிடல் = வலிமை.

(9, 10.) பிறர் செய்யும் கொடுமைகளினின்று தம்மைக்காத்துக்கொள்ளும் திறமையில்லாதவர், அந்தத் துன்பங்களை அனுபவிக்கமால் தற்கொலையால் தீர்த்துக்கொள்ள வல்லவர்கள் ஆகின்றார். இதனால் அக் கொடியோர்தம் குரூரத்தை முற்றிலும் செலுத்த முடியாதவர்களாகி இடையே தோற்றுவிடுகின்றனர்.

(11) மனஉறுதியால் தற்கொலைபுரிந்துகொண்டுசிறைக் கூடம் முதலியவைகளிலிருந்து தீர்த்துவிடலாமன்றோ, என்பது கருத்து

(12) தன்னையே போக்கிக்கொள்ளும் சக்தி நம் உயிர்களுக்கு எப்பொழுதும் உள்ளது.

(13) லீஸர் செய்யும் கொடுமையை உரோமார்களில்லவுவொருவனும் ஒவ்வொரு பாகம் சுமக்கவேண்டியிருக்கின்றது. தற்கொலையால் நான் என்பாகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் உத்திவிடலாம். மற்றவர்களும் இதனை அறியட்டும்-என்பது பொருள்.

(14) தற்கொலை புரிந்துகொள்ளுங் கருவியாகிய கத்தியைக் குறிக்கின்றன்.

(15) பொருள் தெளிவின்றி இதனைப் பேசுகின்றன் காஸ்லியஸ். லீஸரென்று பேரை இதுவரையில் சொல்லாதிருந்தவன் வாயில் இப்பொழுது அது வந்துவிடுகின்றது. இதன் பொருள்:—(1) உன்னையும் என்னையும் போல் எல்லோரும் தத்தம் உயிரை மாய்த்துக்கொண்டு விட்டால், பிறகு தன்கொடுமையைச் செலுத்தற்கு ஆளில்லாக காரணத்தால் லீஸர் கொடியவனுயிருக்க இயலாது என்ற தம்மையே இளிவரப் பரிக்கித்தல் (2) லீஸரைக் கொடியவனுக்கவே விட்டுவைத்து நீயும் நானும் மற்றவரும் தற்கொலைபுரிந்துகொள்வானேன், எனத் தூண்டுதல்;—இவ்விருக்குத்தையும் இது இரட்டுற மொழிந்ததாகலாம்.

(16) லீஸரின்மீது குற்றம் சொல்வதிற் பயனில்லை. அவன் என்ன செய்வான் பாவும்; நம்மைப்போல் இப்படிக் கையாலாகாதவர்களைக் கண்டால் யார்தான் துரத்தமாட்டார்—என்பது பொருள்.

(17) உரோமாபுரியைக் கொஞ்சத்தி (அதாவது நம்மை எல்லாம் நாசமாக்கி) அந்த ஓளியில் (அந்த வைபவத்தில்) லீஸர் பெருமையுடன் வீற்றிருக்கும்படி ஆயிற்றே—என்பது பொருள்.

(18) துன்பத்தால் மெய்க்குமந்துதான் இப்படி வெளிப் படையாகச் சொல்லிவிட்டான்போல் அவன் பாசாங்கு செய்கின்றன்.

(19) லீஸருக்கு அடிமையாகவே யிருக்க நீ உடன்பட்டவனுவாயாயின், இதனை நீ லீஸரிடம் சொல்லிவிடுவாய். அப்பொழுது அவனுக்கு நான் தக்கபதில் சொல்லுவேண்டும்.

(20) அக்கரை என்பது தெலுங்குச்சொல். கையில் கத்தியிருக்க ஆபத்தைப் பற்றித் தனக்கோர் அக்கரை இல்லை என்பது, தற்கொலைக்குத் தான் சித்தமாயிருக்கின்றன் என்ற கருத்தைத் தொடர்க்கொடுமையை என்றுக்கொண்டுவிடலாம் என்னுங் கருத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது.

(21) நீ ஒரு கட்சி ஏப்படுத்துவாயாயின், நானும் அதிற் சேர்ந்து ஒன்றிற்கும் பின்னிடாமல் எது வேண்டுமெனினும் செய்யச் சித்தமா யிருக்கின்றேன்,—என்பது பொருள்.

இப்பொழுது அவர் எனக்காகச் காத்திருப்பார்.  
(22). பயங்கரமான இவ்விரவு தெருக்களில் கலைப்பும் போக்குவரவு மில்லை. உதற்முன் தீயும் உக்கிரமமுமாகி, இப்பூத்தத்தின் தோற்றமும் நாமிங்குக் கைக்கொண்ட கருமத்தையே ஒத்திருக்கின்றது (23).

**காஸ்க்கா:**—சிறிது ஒதுங்கி நில் ; விரைந்தொருவன் இங்கு வருகின்றன.

**காஸ்லியல்ஸ்:**—விண்ண அது. நடையினால் அவனையா னறிவேன். நண்பனே அவன். (24)

[விண்ண வருகின்றன] (25)

விண்ண, இவ்வண்ணம் எங்கு நீ விரைகின்றாப் ? விண்ண:—உன்னைத் தேடிக் காணவே. யார் அது ? மெட்டல்லஸ் விட்டிப்ரா (26) !

**காஸ்லியல்ஸ்:**—இல்லை, காஸ்க்கா அது ; நம் முயற்சியில் கலந்திருப்பவன். எங்குக் காத்திருக்கின்றன ரல்லரோ, விண்ண ?

விண்ண:—அதற்கு உவக்கின்றேன் (27). எவ்வளவு பயங்கரமாய் இரவு இது ! அற்புதக் காட்சிகள் கண்ட இருவர் மூவர் எங்களில் இருக்கின்றோம்.

**காஸ்லியல்ஸ்:**—எனக்காக்க காத்திருக்க வில்லையா ? அதைச் சொல்.

விண்ண:—ஆம், காத்திருக்கின்றனர். ஓ, காஸ்லியல்ஸ் பெருந்தகை ப்ரூடைஸ்மாத்திரம் நீ நம்முடைய கட்சிக்கு ஈட்டிக்கொள்ள முடியுமாயின்—

**காஸ்லியல்ஸ்:**—பொறு பொறு, விண்ண (28). இந்தக் காகிதத்தைக் கொண்டுபோய், ப்ரூடஸ் மாத்திரம் பார்க்கும்படி இதை பீடர் நாற்காவியில் வை (29)

இதை அவன் பலகணிக்குள் போடு ; இதைப் பண்டை ப்ரூடவைன் உருவச்சிலைமீது மெழுக்கினால் ஒட்டிவை (30) : இவைகளைச் செய்துவிட்டுப் பாம்பேயின் முன்னணி மண்டபத்திற்கு வா ; அங்கு எங்களைக் காண்பாய் (31). டெஸ்வியஸ் ப்ரூடஸாம், (32) ட்ரேபோனியஸாம் அங்கு இருக்கின்றனரோ ?

விண்ண:—மெட்டல்லஸ் விட்பர் தவிர மற்றெல்லாரும் ; அவனும் உன்னைத் தேடிக்கொண்டு உன்னீட்டிற்குப் போயிருக்கின்றன. நீ விதித்தபடி இக் காகிதங்களைச் சேர்க்குமாறு நான் விரைந்திடுவேன்.

**காஸ்லியல்ஸ்:**—அதைச் செய்துவிட்டுப் பாம்பேயின் மண்டபத்திற்கு வந்துசேர்.

[விண்ண போகின்றன]

வா, காஸ்க்கா, நீயும் நானும் பொழுதுவிடியுமுன் ப்ரூடைஸ் அவன் வீட்டிற் பார்ப்போம். முன் னரே அவன் முக்கால்பாகம் நம்முடைய தாக்கிவிட்டது. அடுத்தமுறை சந்திக்கும்போது, அவன் முழுவதும் இனங்கித் தன்னையே நமக்கு சந்துவிடுவான் (33).

**காஸ்க்கா:**—சனங்களி விதயமெல்லாம் அவன் சிறப்புடன் வீற்றிருக்கின்றன. நம்மிற் குற்றம்போல் தோன்று மொன்றை அவன் முகம் மிகச் சிறந்த இரவைதம்போல், தருமமும் தகவுமாய் மாற்றி விடும். (34)

**காஸ்லியல்ஸ்:**—அவனையும், அவன் தகுதியையும், நமக்கவன் இன்றிமையாதிருப்பதையும் நோக நீ மதித்துளாய். நள்ளிரவும் கழிந்துவிட்டது, நாம் போவோம். புலருமுன் அவனைத் துயிலெழுப்பி நிச்சயம் செய்துகொள்வோம். (35)

[போகின்றனர்]

[முதலங்கம்

(22) பாம்பே, கட்டிய மாளிகையின் முன்னணி மன்றபம். அங்குப் பாம்பேயின் உருவச்சிலை ஒன்று இருந்தது. சதியாலோசனைக்குத் தகுந்தவோர் இரகசிய இடமாகக் காஸ்லியஸ் முதலானாலேர் அவ்விடத்தை உபயோகித்துக்கொண்டனர்.

(23) பூதம் என்பது இங்கு, ஆகாயம் காற்று முதலிய பூதங்களைக் குறிக்கின்றது. இதனால், இவர்கைக்கொண்ட கருமத்தில் கொலை அழிவு கலகம் முதலியன நிகழவேண்டுமென்பதைத் தெரிவிக்கிறோன்.

(24) கூரிய புத்தியூடையவன் காஸ்லியஸ்; முன் காஸ்காலைக் குரலால் தெரிந்து கொண்டதுபோல், விண்ணுவை அவன் நடையினால் தெரிந்துகொள்கின்றன. அவன் நண்பன் என்பது, விண்ணுவும் நம்முடைய இரகசிய காரியத்திற் கிணங்கினவன் என்னும் பொருளாது.

(25) விண்ண என்பவனும் உரோமங்கரப் பெருமக்களில் ஒருவன்.

(26) மெட்டல்லஸ் விப்பர், என்பவனும் அன்னவர்களில் ஒருவன்.

(27) காஸ்காவும் தம் கட்சியில் சேர்ந்ததற்கு விண்ண உவக்கின்றன.

(28) நான் ப்ரூடைஸை நம் பக்கம் சேர்த்துக்கொண்டு விடுவேன், நீ தளராதே என்பது கருத்து.

(29) பீடர் உட்காரும் நாற்காலி, பீடர் என்பவன் பெரிய உத்தியோகஸ்தன். அவ்வுத்தியோகம் கான்ஸ அங்கு அடித்தபடியானது. ஸியாதிபதிப் பதவி என்னலாம். இந்த உத்தியோகத்தை லீஸர் ப்ரூடவிற்குக் கொடுத்திருந்தான். ப்ரூடஸ் மாத்திரம் பார்க்கும்படி வை, என்பது, மற்றவர் பார்த்தெடுக்காதபடி வை என்றேனும், அல்லது ப்ரூடஸ் பார்க்கும்படி மாத்திரம் தக்க இடத்தில் வை என்றேனும் இருவிதத்திலும் பொருள்படலாம்.

(30) டார்க்வின் வமிச அரசர்களை முன் உரோமிலிருந்து அடித்துத் தூரத்திய ப்ரூடவீன் உருவச்சிலையைக் குறிக்கின்றன இவன் வரலாற்றை, கலாசிலியம் 51 வது பக்கத்திலுள்ள 19 வது குறிப்பிற் காண்க.

(31) ப்ரூடவீன் பெருமையைக் குறித்து, அவனை லீஸருக்கு விரோதமாக எழுப்புங் கருத்துடைய சூழ்சிக் கடிதங்கள் இவை:—73 வது பக்கத்திலுள்ள 37 வது குறிப்பைக் காண்க.

(32) டெஸ்வியஸ் ப்ரூடஸ் வேறு, மார்க்கஸ் ப்ரூடஸ் வேறு. இதுகாறும் இங்கு கிட்டித்தவன் மார்க்கஸ் ப்ரூடஸ். ட்ரேபோனியஸ் என்பவனும் உரோமப் பெருமக்களில் ஒருவன்.

(33) முன்னரே ப்ரூடஸ் நம்முடைய கட்சியைச் சேர்வதற்குப் பெரும்பாலும் சம்மதித் திருக்கின்றன. இன்னொருமுறை நாம் அவனைச் சந்தித்துப் பேசவோமாயின் முழுமனத்தோடு சேர்ந்து வேண்டியவைகளை நம் கருத்தின்படி செய்யத்தலைப்படுவான்,—என்பது பொருள்.

(34) ஜங்களௌல்லோராலும் நன்கு மதிக்கப்படுவன் ப்ரூடஸ் ஆதவின், அவன் இதற்கு முகங்தருவான யின் (அதாவது சம்மதித்துக் கலங்குதொல்கொள்வானுயின்), நாம் மாத்திரம் செய்தால் குற்றம்போல் தோன்று மிதுவே, தருமாகவும் பெருமையைடைய செய்கையாகவும் ஜங்களால் பாராட்டப் பெறும்—என்பது பொருள்.

(35) முக்கால் பங்கு முன்னரே உடன்பட்டிருக்கிற ப்ரூடைஸ் எழுப்பி மற்றிலும் அவன் நமக்கு இணங்கும் படி உடனே நாம் சிச்சயம் பண்ணிக்கொள்ள வேண்டுமாகையால் தாமதமின்றிப் போவோம்-என்பது பொருள்.

ஜிடிக்ஸின்றது]

## தினகர வெண்பா

[97-வது பக்கத் தொடர்ச்சி]

27 கல்விக் கடல்கடங்து கற்றறிவு பேசுமாவர்  
செல்விக்கப் போற்றுங் தினகரா—சொல்லில்  
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய  
வாழ்வாரே வாழா தவர்.

[2 கரைகடங்து. 5 செல்விகை.] எண்-சீர்களின் எண்.  
அதி. 25. அனுஞ்சிடமை

28 வாடினர்க்குச் சற்று மருள்வதில்லா மாநிதியாங்  
தேடினக்கா லென்னாங் தினகரா—நாடில்  
அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்  
பூரியார் கண்ணு முள். [செல்வம்]

[3 மருள்வதில்லார். 4 காசு பணங். 6 லென்ன்.]  
அதி. 26. புலால்மறுத்தல்

29 மன்னுயிரைத் தாமாய்வதையாமற் கொண்டிபுலால்  
தின்னலா மென்பார் தினகரா—வென்றுங்  
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின்யாரும்  
வினைப்பொருட்டா ஹுன்றருவா ரில்.

[3 வரையாமற். 4 கொன்றுபுலால்.]  
அதி. 27. தவம்

30 தாமனத்தி லன்றினினாங் தாப்போ லிருந்திடத்தே  
சீமைபெற்றுய் கோவைத் தினகரா-யாமெவர்க்கும்  
வேண்டிய வேண்டியாங் கெப்தலாற் செய்தவம்  
ஈண்டு முயலப் படும்.

[5 சீர்மைபெற்றுய்.]

அதி. 28. கூடாவோழுக்கம்

31 ஒப்போ டொழுகா ருளந்திறந்து பார்க்கவது  
செப்போ சிமிழோ தினகரா—இப்பார்  
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கண்ண  
வினைபடு பாலாற் கொளல்.

[8 இப்பாற். 12 கென்ன.]

அதி. 29. கள்ளாமை

32 கள்ளர்க்குற் றூருண்டோகற்றோதமிழைல்லாந்  
தெள்ளிப் புனையுங் தினகரா—வள்ளத்  
தளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்  
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.  
[1 கள்ளற்குற். 3 கற்றுய்.]

அதி. 30. வாய்மை

33 விப்பிராப்தெய் வங்குரவர் வேண்டிக்கைக் காயொரு  
செப்பினுநன்றாகுந்தினகரா-ஒப்புரைகேள் [பொய்  
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்க்க  
நன்மை பயக்கு மெனின்.

[4 காயொருவர். 5 செப்பிலுப். 6 தேசங்.]

அதி. 31. வெதுளாமை

34 ஆரா ருறவாகா ரார்வசமா கார்சனத்தைச்  
சேரா திருக்கிற் றினகரா—நேராக

வள்ளிய வெல்லா முடடெனய்து முள்ளத்தா  
னுள்ளான் வெகுளி யெனின்.

அதி. 32. இன்னுசேயியாமை

35 குற்றமிகச் செய்தாரைக்கொல்லாமற்கொல்லவொ  
சிற்றரிவா நூண்டே தினகரா—வற்றதுகேள் [ரு  
இன்னுசெய் தாரை யொறுத்த லவர்நாணை  
நன்னயஞ் செய்து விடல்.

[2 செய்வாரைக். 8 மற்றதுகேள்.]

அதி. 33. கோல்லாமை

36 எய்துசிவ பூசை யிருக்கப் பசுப்புத்துச்  
செய்துபல னென்ன தினகரா—பெய்தலினி  
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றேர்க்குக்  
கொன்றாகு மாக்கங் கடை.

[8 பெய்ததழவின்.]

அதி. 34. நிலையாமை

37 பூசுமுடித் துண்டுடுத்துப்பொன்னுள்போதேகாடு  
தேசுபெற வேணுங் தினகரா—பேசுங்காற் [த்துத்  
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  
போக்கு மதுவினிச் தற்று.

[6 வெண்ணுங். 8 காசினியிற்.]

அதி. 35. துறவு

38 ஆரை வெறுப்பா ராரநரை வந்தபின்பு  
தீர வெறுப்பார் தினகரா—பேரருளை  
வேண்டினுண் டாகத் துறக்கத் துறந்தபின்  
ஈண்டியற் பால பல.

\* [1 ஆரே? 2 வெறுப்பவ?]

அதி. 36. மேய்யுணர்தல்

39 சைவநிலை நின்றனஞ் சமையபே தங்களிலே  
தெய்வமிக மூதே தினகரா—வெவ்வுரையில்  
எப்பொரு ஜெத்தன்மைத் தாயினு மப்பொருள்  
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அதி. 37. அவாவழுத்தல்

40 பேதையர்க்கு மோகம் பிறப்பியா தேவிடுமோ  
சீதரனே கோவைத் தினகரா—காதல்  
அவாவென்ப வெல்லா வயிர்க்குமெஞ் ஞான்றுங்  
தவாஅப் பிறப்பீனும் வித்து.

அதி. 38. ஊழி

41 ஒன்று மறியா ருலகாள்வா ரொள்ளியர்கள்  
சென்றிரப்பார் கோவைத் தினகரா—வன்றே  
இருவே றுலகத் தியற்கை திருவேறு  
தெள்ளிய ராதலும் வேறு.

[3 ருலகாள்வ. 6 என்றே.]

அறத்துப்பால் முற்றும்.

— \* வினாக்குறியிட்டன உத்தேச பாடங்கள்.

## கம்பராமாயணம்

ஆரணீய காண்டம்—2. சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்.

[92-வது பக்கத் தொடர்ச்சி]

இருமுறை யின்திர னிரியல் போயினான்.

மனிதரைத் தனித்தனி இனங்களாகப்பிரிக்கும் நாக

ரிகங்கிலைகளுக்கிடையே உள்ளவேற்றுமையை அவரவர் உணவு உடை மணம் அணையவைகளைக்கொண்டு ஆராய்வதின் றி, உள்ளத் துறைந்து, வாழ்க்கைக்கோர் ஊக்கம் ஊட்டுகின்ற நோக்கத்தைச் சிந்திக்குமளவில், வடமொழி ஆரியர்க்குஞ் தென்மொழித் தமிழர்க்கும் உள்ளவாருடன்மையாயேவற்றுமையின்தெழுந்து விளங்கவருகின்றது. விலைமதிப்பரிய கலீப்பொருள்களோநாகரிகத்தின் நிலைக்களன்கள். அக்கலைகளிலும் ஒவ்வொயும் சிற்பமும் நாகரிகத்தின் தோற்றுக்களைக் காட்டுந்தனமையன. இசைவாணர் நாகரிகத்தின் நயத்தினைப் பயன்படுத்தும்பண்ணினர். ஒவ்வொர் திறத்தில் அவ்வக்கலை நாகரிக நடையினுக் கருமையாயது. எனினும், நாகரிகத்தின் நுட்பங்களை முகங்குகொண்டிருப்பன காவியக்கலைகளே. நாகரிகத்தின் நோக்கங்களை நினைத்தும் நிகழ்த்தியும் நடக்கின்ற செம்மையால், கலங்கலில் காட்சிவாய்ந்த மேலோர்தம் புலமைமிக்க காவியங்கள் யாதினும் உயர்ந்த செல்வங்களாகின்றன. ஒவ்வொய்ம் சிற்ப மனையவைகளை நாகரிகத்தின் அவ்வங்கள் என்னலாம். தகைசால் இசைக்கலை நாகரிகத்தின்உணர் வூப்பாலாம். உணர்வினேடு நாகரிகத்தின் உயிருமாவது காவியக்கலை. காவியக்கலைஞர், நாகரிகத்தின் இடையிருந்தும் ஊடுருவிபும் வாழ்க்கையை இயக்குகின்ற நோக்கங்களை நுனித்துணர்ந்து, அன்னதற்கே ஆதாரமாக அனைத்தையும் திருத்தி, இது சிந்தனையின் கற்பனையோ சித்திரத்தின் அம்புதமோ, மற்று இயற்கை நிலை இருந்தவன்னம் இதுவேதானே என் நெம்மனோர் பிரித்தறியியலாவகை அம்முன்றையும் ஒக்கக்கலன்து தம் இன்சொற் றேநுடன் இனிது ஊட்டி அந்நாகரிகத்தை நந்தாமல் வளர்த்து ஓர் உவகையின் உருவமாக்கி, அதனையோவரும் கண்கொண்டு களிக்கும் காட்சியாகவும், மனங்கொண்டு பரவுங் கருத்தாகவும், கைகொண் டியற்றும் செயலாகவும் நிகழ்த்தித்தருகின்ற நீர்மையாற் பெரியவராகின்றார். இத்தகைய கவியர் உதவிகொண்டு கருதுங்கால், ஆரியர் தமிழர் என்னும் இவ்விருதிற்தவர்தம் நாகரிகங்கள், மூலமாய ஓர்வேற்றுமையால் திசைவிலகித்தாம் வழிநடக்கவேண்டும் என்னும் வாய்மை மெல்லமெல்லத் தெளிவடைந்து திரளத் தலைப்படுகின்றது.

இதன்படி, வடமொழி வித்தகர்க்கும்தென்மொழிச் செல்வர்க்கும் இடையேகிடக்கும் அடிப்படையான நாகரிகவேற்றுமையின் ஒரு தோற்றுத்தினை முன், இம்மைக்குரிய அரசியல்திறத்தைச்சார்ந்து விரிவுறச் செப்ப நேர்ந்துளோம். அதனிடையில், நம் ஆராய்ச்சியில் அமையும் வண்ணம், அறம் என்பதனை முதலறம் சார்பறம் என இருவகைத்தாக்கி, சார்பறம் சிறக்க ஆரியர்களும் முதலறம் சிறக்கத் தமிழர்களும் வேறு வேறு விவகரித்த விதங்களை விளங்கக் காணலாம். (கலாநிலயம், பி-வது வால்யும், முதலாறு மாதத்து இதழ்கள்). அங்கு, வேதவியாதர்முதல் சாணக்கியர் ஈருக உள்ளவர்தாம் ஒருதிற முரைக்கக் கம்பர்தாம்,

திருவள்ளுவர் வழியினின்றுங்கூட விலகி, மறுபுறம் உரைத்து, அரசியல் முறைமையையும் அவ்வரசியலால் காக்கப்பெறுகின்ற மாநிடவாழ்க்கையின்னிலையையும் ஆராயுமளவில் அவை தாமே தமக்குத் தவமும் தவத்தின்பயனும் ஆகின்ற நீர்மையை அரிதின் உணர்த்தினார். இங்குச் சரபங்கர் சரித்திரத்தில் மறுமையின் மாண்பு பூண்ட வேற்றுமையைபக் காணவல்லவராகின்றேம். இவ்வேற்றுமையைபக் காட்டுதற்கு இந்திரனே வந்து இனிது உதவுகின்றன்.

“நீ இயற்றிய இருந்தவத்தின் பயனைப் பிரம்மன் தன் நல்லுலகம் வந்து நனி துய்க்கக் கடவாய்” என்று வந்தழூத்த வாசவீனா, “அஃதை ஆகுகு” என மனமுவந்து சரபங்கர் வாண்மீதக்குதில் பின்தொடரா, மற்றித் தமிழ்நூலிலோ, பெற்றும் பெறுகில்லதோர் பெற்றியதாம் அந்நெறியை யான் நண்ணுவேனல்லேன், இமையோர்தலைவு நீவந்த வழிநோக்கி மீன்கள்”; எனப் போக்கிவிட்டனன். ஆகவின் இவ்வகை, சரபங்கமுனி வனுல் கைவிதிர்த் தோச்சப்பெற்றவே, பெரியதோர்நன் கொடை அம் மாதவச் செல்வனுக்குப் புரியத்தான் போங்கிருந்தானெனக் கொண்டிலா ஏமாப்பெல்லாமுறி ந்து பரிபவம் தலையில்தாங்கி மீண்டனன் புரந்தரன். தலைகவிழ்ந் திவ்வண மகலவேண்டித் தமிழ் நூலினுல் பொன்னுலகாண்ட இந்திரனுக்கு நேர்ந்த இதுமுதல் முறையன்று. கம்பர்க்குமுன்னரே, சீத்தலைச்சாத்தனார், புரந்தரன் புறந்தந் திடைத்தர வேலேர் புலைக்கிணத் தம் “மனிமேகலை” பினுள் கற்பித்திருக்கின்றனர். வாரணை சியில் வைகிய ஆரணைவாத்தி அபஞ்சிகன் என்பான் மனைவி சாவி மறைவிற் பெற்று, பரிவுடைய பசுவொன்று புறங்காகக் இருந்து பிறகு, வயன்காட்டு மறையோட்பாளன் இளம்பூதியின்பால் வளர்ந்துவந்த மைந்தன் ஆபுத்திரனை அறியாதாரில்லை. பின்னர் அந்தனர்செய்யும் காலைசூழ் வேள்விக் கிடையுறிமூத்த இம்மைந்தனை அவர்ஊர்விட்டோட்டிவிடவே, இரந்து உயிர்பிழைக்க வெண்ணிய இவன் பிச்சைபுக்கபோது மற்று கவர் கள்வன் என யாவரும் இகழ்ந்து அந்தனர் உறைதரு கிராமம் எங்கணும் கடினஞ்சியிற் கல்லிட, இவ்வாபுத்திரன் அவ்வந்தனர்னார் மன்னினைத் தன்கால்சின்று உதற்றிவிட்டு பதுரையம்பதிசென்று சேர்ந்தான். அங்கு,

சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத் தந்தின் முன்றி லம்பலப் பிடிகைத் தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர் ஐயக் கடினஞ்சையி னேந்தி மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக் கானூர் கேளார் காண்முடப் பட்டோர் பேனுர ரில்லோர் பினிநடுக் குற்றேர் யாவரும் வருகவேன் நிசைத்துட னாட்டி உண்டொழி மிச்சினுண் டோடுதலை படுத்துக் கண்படை கொள்ளுங் காவலன்,

ஆயினான். இப்படி இவன் பிச்சையெடுத்ததைப் பிறராடு பகர்ந்து மிச்சினுண்டு வாழும்நாளில் ஒருநாள் நள்ளிரவில், வழிவருந்திய சிலர் வந்து பசிக்குணவு

கேட்கவும், அவர்க் களிக் கும் வகையறிடாது திகைக் கையில் சிந்தாதேவி அவனுமுன் தீர்மன்றி,

எடா வழிய வெழுந்திது கொள்ளாய்  
நாடுவெறங் கூரினுமில் வோடுவெறங் கூராது  
வாங்குந் கையகம் வருந்துத லல்லது  
தானெதாலை வில்லாத் தகைமைய தென்றே  
தன்கைப் பாத்திர மவன்கைக் கொடுத்து  
அகன்றவின், அவ்வோடுகொண்டு அவர் பசிதீர்த்துப்  
இறகு அந்காள்தொட்டு அவன்,

வாங்குகை வருந்த மன்னுயி போம்பவின்  
மக்களு மாவு மாஞ்சேர் பறவையுந்  
தொக்குட ணீண்டிச் சூழ்ந்தன விடாஅ  
பழுமரத் தீண்டிய பறவையி வெழுநம்  
இழுமென் சம்மை பிடையின் ரெவிப்ப  
வாழ்ந்து வந்தனன். மாயிரு ஞாலத்து மன்னுபிரோம்  
பும் ஆருயிர் முதல்வனும் இவ்வாடுத்திரன்தன் ஈகைத்  
திறத்தினைத் தெரிந்துகொண்ட இந்திரன், ஓர் வெயோ  
திக மறையோன் வேடம்பூண்டு அவனுமுன் தோன்றி,  
இந்திரன் வந்தேன் பாது நின்கருத்  
துன்பெருந் தானத் துறபயன் கொள்க

எனக் கூறினைன். அப்பொழுது அருகிருந்து, ஆபுத்தி  
ரன் முங்குதினோக்கும் பேறு யாரேபெற்றிருத்தார்;  
இம்மானுடப் பெருந்தகை,

வெள்ளை மகன்போல் விலவிற நக்கிங்  
கெள்ளினான் போமென் நெதித்துரை செப்போன்  
ஈண்டுச் செய்வினை யாண்டு நுகர்ந் திருத்தல்  
காண்டகு சிறப்பினுங் கடவுள் ரல்ல  
தறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்  
நற்றவங்கு செய்வோர் பற்றற முயல்வோர்  
யாவரு வில்லாத் தேவர்நன் னூட்டுக்  
கிறைவ னுகிய பெருவிறல் வேந்தே  
வருந்தி வங்தோ ரரும்பசி களைந்தவர்  
திருந்துமுகங் காட்டுமென் நெய்வக் கடினான்  
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ  
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ  
யாவையீங் களிப்பன தேவர்கோன்

எனப்பரிக்கித்து அனுப்பினிட்டான். இந்திரனுக்குற்ற  
இந்த அவமானம், பிறகு வான்மீகர் நாவினுள் வந்து  
சரபங்கமுனிவனுக்கு அவன் தவத்தின் பயனை அளித்  
தவடன் அவன் ஏற்றுக் கொண்டதனால் ஒருவாறுதீர்க்  
திருக்கலாம். பூஜைக்கும் இந்திரனுக்கும் எஞ்ஞான்றும்  
ஓர்தொடர்பு இருந்தவண்ணம் அகவிகையின்பால்நண்  
ணியபோது தெரிந்தது. உருசிகன்ட பூஜையாய், மீண்  
டும் இப்பொழுது, கம்பரது தமிழ்க்கையில் வளர்ந்தவச்  
சரபங்கணிடத்தும் வரத்துணிர்தனன். முதலில் சூடு  
ண்டபூஜையா யிருந்துபோகப் பிறகு ருசிகண்டபூஜை  
யாப்வந்ததன்பயன் அவனுக்குக் கிட்டிவிட்டது. ஈண்டு  
டுச்செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் அமருக்கு அடு  
க்குமேனும் மண்ணினிற் சிறந்துவாழும் மன்பதைத்  
தொகுதியோர்க்கு அது வேண்டாவென்ன, முன்  
ஆபுத்திரன் அறைந்ததேபோல் மீண்டுமிச் சரபங்கன்  
இங்கு மறுத்துவிட்டான். அறம்பொருளின்பம் வீடு  
களென் னுமைப் பயன்களை முறையே அடைவதற்க  
மைந்துளது இப்பிறவி என்னுங்கொள்கை வடமொழி  
நாகரிகத்திற் கடிப்படையா யிருக்கின்றது. தனித்தமிழ்  
நாகரிகத்தில் இம்முறைமையேனும் நோக்கமேனும்

இல்லை. ஆபுத்திரன ஈந்தானென்றில் ஈந்தான்—அவ்வொலை; அதனாலேனும் அதன்மேலேனும் அடைவதற்க  
கொன்றும் கருதலறியான். அது இயலாத்தோர் அரிய  
நிலைநேர்ந்தபோது, “மன்னுபிரோப்பும் இம்மாபெரும்  
பாத்திரம் என்னுயிர் ஓம்புதல யானே பொறேன்”  
என்று கடினான்யை எறிந்துவூட்டுத் தானே பசியினால்  
மாய்ந்தபோனான். பிறவியின் பயன் பிறவியே, வேறி  
ல்லை; வாழ்க்கையின் பயன் வாழ்வாங்கு வாழ்தற்கு  
இயைவதே. ஆபுத்திரனது நாகரிகம் அவனுக்கு  
வேறென்றும் கற்பித்திலது. வீடு தேடினால்போல்  
மேல்பார்வைக்குத் தோன்றுகின்றதேனும் கம்பர்நாவி  
னுள்வந்த சரபங்கன் சரித்திரமும் அதனையே சாற்று  
கின்றது. “பூதமெலாம் உகினும் மறுகாநெறி” தான்  
எப்தவேண்டும் என்ற பெருமிதம் பெருக இயம்பிய  
போது, நிரந்தரம் தான் இருத்தலொன்றே கருத்தா  
கக் கொண்டிருத்தலைக் காட்டினால்லது மறுமைப்  
பயனை மனத்துட்ட கொண்டவன்ஸ்லன். வடதாவின்  
வழிபற்றி வந்தானேனும் கப்பரது செந்தமிழினில்  
மறுபிறப்பெடுத்த தன்மையால் இவன் சரித்திரம்  
இவ்வாறு மாற நேர்ந்தது.

இவ்விருவகை நாகரிகத்தில் திருவள்ளுவரது உட்  
கோள் எத்திறத்தென்று துணித்தியம்புதல் எவிய  
தன்று. பற்பல விடங்களில் இம்மை மறுமை என்னும்  
இருவகைப் பயன்களையும் தொடர்புபடுத்தியே அவர்  
அறத்துப்பாலிலும் கூறக் கான்கின்றேம். வீட்டுப்  
பாலை விட்டுளரேனும், அறம் பொருள் இன்பம் என்ற  
பாகுபாடுதானே, ஆரியர் நாகரிகம் அவருடைய கருத்தில்  
எத்துணைக் கலந்திருக்கின்றதென்பதை நன்கு  
காட்டுகின்றது. ஆயினும் தனித்தமிழ் நாகரிகம் அவ்  
வித்தகரைப் பெரிதும் ஆளாக்கிக்கொள்கின்ற தென்  
பதற்கைப்பில்லை. “அன்பு மறனு முடைத்தாயி னில்  
வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று வாழ்க்கையைபே  
வாழ்க்கையின் பயனுக்க் கூறியவர் அதே அதிகாரத்தை, “வைபத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  
வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றேர்  
பயனைச் சொல்லாமற் சொல்லி முடிக்கின்றார். எனி  
னும், “நல்லா றெனினுங் கொள்ளதீது, மேலுலகம்  
இல்லெனினும் ஈதலே நன்று” என்றவிடத்துத் தமிழ்  
நாகரிகத்தைத் தழுவுகின்றார் என்று கொள்ளால்  
வேண்டும். அவ்விடத்தும், “இல்லெனினினும்” என்  
பதிலுள்ள சிறப்புமை ஒருவகையில் அதன் வேகத்  
தைக் குறைத்துகிறுகின்றது. இக் கொள்கையைத்  
தொடர்ந்து திருக்குறந் முற்றிலும் ஆராயுங்கு கருத்து  
கண்டில்லையாதவின். இதன்ட்டும் இகு விரித்துரைத்  
தற்கு இடமில்லை அந்தால் முழுவதையும் இக்கண்கள்  
கொண்டு கானுங்கால், முன் சார்பற முதலறங்களின்  
திறத்தில் தெரியகின்றதுபோல்வே, இதனிலும் இவ்  
விருப்பெரும் நாகரிகங்களின் நிலைமையும் நோக்கமும்  
விரவிய சின்தையாய் நம்பெருந்தகை வள்ளுவநாயனார்  
பேசுவேரன்னும் நுண்மை புலப்படும். உண்மையில்  
இதுவும் அவர் பிறப்பிற் குரியதே. பகவன் என்னும்  
ஆரிய அந்தனனுக்கும் ஆதி என்னும் புலைச்சிக்கும்  
பிறந்தார் என்ற கதைக்கிணங்க, தந்தையின் நாகரிகத்  
தை ஒரு கூறும் தாயின் நாகரிகத்தில் ஒரு கூறுங்கொ  
ண்டு இரண்டையும் இனிதே உடன்படுத்தி உரைக்க  
முபன்ற பெருந்தகையாளர் ஆயினெரன் றியம்பலாம்.  
“அகரமுல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே  
யுலகு” என்ற வாழ்தது, கடவுளையோ மற்றுத் தன  
னையின்ற அன்னையும் பிதாவையும் தானை வழுத்த  
வந்துளதென வினவினாலும் பிழையில்லை.

## பெண்பாலார்

[Arthur Schopenhauer on WOMEN]

[9-வது பக்கத் தொடர்ச்சி]

[இப்பாகம் நேர் மொழிபெயர்ப்பன்று; முதனால் கருத கைத் தழுவி எழுதப்பெற்றுள்ளது].

“சந்ததியின் பெருக்கிறகென்றேபெண்பாலர் அமைக் கிருக்கின்றபடியினால், சந்ததியைப் புரக்கும் கருமத் தில் கருத்துடையாய், கொழுங்கிடம் பெரிதும் பரா முகமா யிருந்துவிடுகின்றனர். இது பெண்ணின் இயற் கையாகும். இவ்வியற்கையே அவர்களது பொறுப்பின் மைக்கும் காரணமாகின்றது. எனவே இவரது தன் மைக்கும் ஆடவர் தன்மைக்கும் வேறுபாடு ஏற்படுகின்றது. இல்லறவாழ்க்கையில் கொழுநனுக்கும் மீண்டிக்கும் இடையே ஏற்படுகின்ற மனவமைதியின்மைக்குக் காரணம் முரணுடைய இவ்விருதன்மையின்வேறுபாடே. இருபாலார்க்கும் வேறுவேறுக அமைந்துள்ள இத்தன்மைகள் உலகவிவகாரத்தில் இயங்கும்வழியும் வேறு. ஆடவர் இருவர் தம்முள்பழகுகையில் அவர்களுக்கிடையில் புறக்கணிப்பு என்னும்தன்மைதோன்றி ஒல்தோன்றலாமேயொழியப் பகை ஏற்படுவதுகிடையாது. பெண்களுக்கு இடையோவெனில் பகைமைதான் நடமாடும். வியாபார விவகாரங்களில் போட்டியினால் பொறுமையும் பகையும் ஆடவர்களுக்கிடையில் ஏற்படலாமெனினும், அத் தொழில்சம்பந்தப் பட்டவரைதான் அது இருக்கும். பெண்களுக்கோ பொறுமை அடைவதும் பகைகெள்ளுவதுமே கரும மாய்விடுகின்றது. ஒரு பெண் மற்றொரு பெண்ணைச் சந்திக்குங்காலையில் ஒருவரோடொருவர் கபடமிலா தும் நெருங்கியும் பழகுவது கிடையாது. ஆடவளே நெருங்கியும் கரவிலாதும் பழகுவான். தன்னைக்காட்டி ஒம் குறைந்த அந்தஸ்திலுள்ளவனிடத்தும் அவன் கருணையும் நட்பும்தந்து பேசவான். பெண்ணே தன் னினும் தாழ்ந்த அந்தஸ்திலுள்ள மற்றொரு பெண் கீணச் சந்திக்க நேரிடுமானால், கர்வத்தோடு எதிரிருப்பாளை அவமதித்துத்தான் பேசவான். அந்தஸ்தின் பால் பெண்களுக்குப் பற்று அதிகம்.

காமவிழுவினால் மருளடைந்த மனதையுடையவனே, உருவக்குறைவும் கிறத்த தோள்களும் அகன்ற தடையும், குறுகிய கால்களையுமுடைய பெண்பாலா ரை எழிப்பாலார் (Fair sex) என்று பெயர் கொடுத்த மூக்க இசைவான். இக்காமவிச்சையிற்றன் பெண்பாலர் அழுகைப் பெறுகின்றனர். இல்லையேல் பாலில் தாழ்வுடைய பெண்பாலார்க்கு அழுகைப்பது இல்லை. அவர்களை அழுகுடையார் என்று சொல்வதினும் அழுகு என்னும் உளர்வே இல்லாதார் என்று அவர்களை அழுப்பதுபொருத்தமுடையதாகும். சங்கீதம் சிறப்பம்காணியம் என்னும் சீரியகலைகளில் கருத்துடைய மனதை அவர்கள் பெறவில்லை. கலையுணர்வுடையார்போல் அவர்கள் நடிப்பாரேல், அது ஆடவரை மகிழ்விக்கச் செய்

யும் முபற்சியால் செய்கின்ற பாசாங்கே யாகும். அவர் காட்டும் கலையுணர்வெல்லாம் சிரிப்பதற்கான வொன்றே தனக்குப் புறத்திலே நாட்டம்வைத்து (Objective Interest) விவகரித்தலுக்குப் பெண்மையில் இடமில்லை. விஷய அறிவினாலோ அல்லது ஒன்றினை வென்று ஆள்படுத்திக்கொள்ளும் திறமையினாலோ ஆடவன் சிறக்கின்றன். இவ்விரு திறமையும் பெண்கள்பால் இல்லை. ஆடவன் மூலமாகவே எதையும் அவர் அடைய வேண்டியிருக்கின்றது. எனவே பெண்களுக்கு, ஆடவனை வெற்றிகொள்ள வேண்டிய அவசியம் அதிகமிருக்கின்றது. இந்த வொரு கருமத்திலேயே அவர் ஈடுபடுகின்றனர். எனவே பெண்கள் கலையின்பால் காட்டும் ஆர்வமெல்லாம் ஆடவனை வெற்றிகொண்டு தமது கோரிக்கை களை எய்தப்பெற முயலும் நாடகமே. ஆதவினாற்றுன் ரோஸூப் (Rousseau) என்னும் பிரஞ்சு வித்தசர்:—

“போதுவாகப் பேண்களுக்குக் கலைகளில் ஆதரம் கிடையவே கிடையாது. எதைப்பற்றிய முழுமையான அறிவும் அவர்களுக்கில்லை. அவர்களிடம் மேதத்தனமும் (Genius) இல்லை.”

என்று கூறியுள்ளார். வெளித்தோற்றத்திற் கப்பால் நோக்காதவர்கள் இப்பெண்தன்மையை அறியாதுபோவது வியப்பன்று. ஒரு பாட்டுக்கச்சேரியோ அல்லது நாடகமோ ஆகட்டும், அங்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு கவனத்தோடு இருக்கின்றனர் என்பதை உற்று நோக்குவார், பெண்மையின் பேசுதமைத் தன்மையைத் தெரிந்துகொள்வார். குழந்தைகளைப்போல் அவ்விடங்களிலும் கலகலவென்று பேசிக்கொண்டே தானிருப்பார். சுவையும் நயமும் அதிகமாகவுள்ள விடங்கள் நடக்கின்ற சமயந்தான் அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கக் காணலாம். கிரேக்கர்கள், நாடகங்களுக்குப்போகும் உரிமையைப் பெண்களுக்குத்தர வில்லை என்று சொல்வது உண்டு. அது மெய்யாயின், அவர்களது இக்காரியம் போற்றுதற்குரியதே. பெண்கள் இல்லாதுபோன்றால் பாட்டுக்கச்சேரியில் பாட்டைப் பிறர் சேட்கவியதும். ‘கோயிலிற்குள் பெண்கள் பேசாதிருக்கட்டும்’ என்ற ஒரு சொல் உண்டு. அதற்கும் பதிலாக, நாடகசாலைகளில் பேசாதிருக்கட்டும் என்று சொல்வது பொருத்தமுடையதாகும் அவர்களால் எதனிலும்மனதைச்செலுத்தியிருக்கமுடியாது.

சிறப்பதுறையிலாகட்டும், சங்கீதக் கலையிலாகட்டும், காவியக் கலையிலாகட்டும் பெண்கள் பெருமையும் புதுமையும் உடையதான் எதையும் இதுவரையில் இயற்றினவர்களல்லர். அப்படிச் செய்யும் மன ஆற்றல் அவர்களுக்கில்லை. அவர்களிடமிருந்து விழுப்ப முடைய வொன்றையும் எதிர்பார்க்க முடியாது.

## கலா நிலயம் 1930-வது வருடம் 3-வது வால்யும்.

**தலையங்கங்கள்:**—அறியாமை வேண்டப்படும் 4. சுயநலச் சோதனை பி. விஷாத்திற்கேற்ற விளம்பரம். முயலுக்கு முடலவேண்டா. விளம்பினால் வெடக்கீடு. கல்லாதீபர்களை கல்லவர்கள் பி. நாணத்தால் கொவார்திறம். வாளின் நீளம் பெருமையின் பெருமை...முதலிய கட்டுரைகள் ஜம்பது. உலகியலோடு வாழ்க்கையின் தத்துவத்தை விளக்குவன்.

**கம்பராமாயணம்:**—(T. N. சேஷாசலம் ஜூயர், B. A. B. L.) அயோத்தியா காண்டம் முதலிரண்டு படலங்களின் விளக்கு ஆராய்ச்சி அரசியலுக்குரிய அறங்களில் திருவள்ளுவர் வேத வியாசர் முதலானார்க்கும் கம்பருக்கும் உள்ள வேறுபாடு 25-கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியர் வரைந்துள், “தசரதன் குறைபும் கை கீகி நிறையும்” என்னும் நூலிற்குறிய பொருளும் முதலிய கம்பருடைய கருத்திற் கொவ்வாதன வென்று 25-கட்டுரைகளில் வாதிக்கப்பட்டிருக்கின்றது.

**குறுந்தொகை:**—(K. இராமரத்நம் ஜூயர், B. A.) புத்தகமாய் இப்பொழுது கிடைக்காத இச்சங்கநூற் செய்யுள் நானுறும் விளக்கமான உரையுடன் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றது.

**அப்பர்:**—(E. N. தணிகாசல முதலியர், B. A. B. L.) அப்பர் அறுபத்துநான்கு கலைகளையறிந்து கையாண்டு பெருமை விளக்கப்பெற்றிருக்கின்றது.

**இலஞ்சிப்பாவை:**—(T. S. நடராஜபிளை, B. A. B. L.) Sir Walter Scott என்பவர் ஆங்கிலத்தில் பாடிய Lady of the Lake என்னும் காவியத்தைத் தழுவி எழுதிப் பதை.

**மானத சாத்திரம்:**—(T. P. மீனாக்ஷிசுந்தரம் M. A., B. L.) ஆங்கிலமுறையைத் தழுவி, நடத்தை, உணவுநாட்டம், அழைக, சிரிப்பு, தண்ணெடுப்பு, தண்ணெடுக்கம், புணர்ச்சி, இணை விழுச்சி, விளையாட்டு முதலியவைகளின் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

**தமிழ்ப் பாடம்:**—வில்லிபாரதம் கிருஷ்ணன் தூதுக்கருக்குமும், அஷ்டப்பிரபந்தமும் போதிப்பு துடன், புணரிலக்கணம் முழுவதும் தெற்றிரண் விளக்கப்பெற்றிருக்கின்றது.

**நம்மாழ்வார் வைபவம்:**—K. இராஜேகாபாலா சாரியர், B. A. B. L.) விளக்கமான ஆராய்ச்சியுடன், 2-ம்பத்து 3-ம் தசகம் வரையிலும்.

இவைகளைத் தவிர, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கட்டுரைகளும், ஆச்சரிப சூடா மணி என்னும் வடமொழி நாடக மொழிபெயர்ப்பும், சிலப்பதிகாரக் கானல்வரியை அழுகுற விளக்கிய ‘மாதவி மாதவி’ என்னும் கட்டுரைகளும், தனிப்பாடல்களும், அண்டபுராண ஹாஸ்யப் பாடல்களும், நாயன்மார் சரித்திர உண்மைபோன்றபல கட்டுரைகளும் கிறைந்தன.

### 1931-வது வருடம் 4-வது வால்யும்.

**தலையங்கம்:**—அகமே புறம், வாழ்வாங்கு வாழ்பவர் 10. உண்மையில் உழவ்வார் திறம் 5 மெய்மையை அலமரச் செய்யலாமோ 4. அருமையிலும் மருமை 4 மறப்பது முறுதியாமே. நள்ளாள் நகை 4. முதலிய கட்டுரைகள் 50.

**கம்பராமாயணம்:**—(T. N. சேஷாசலம் ஜூயர், B. A. B. L.) கைகேசி சூழ்வினைப் படலம் முதல் அயோத்தியாகாண்டம் இறுதியாக 50 கட்டுரைகளில் ஆராயப்பெற்றிருக்கின்றது.

**சூளாமணி:**—(K. இராமரத்நம் ஜூயர், B. A.) இதுகாறும் உரை யெழுதப்பெற்ற இந்துல், உரையுடன் பதிப்பிக்க ஆரம்பமாகி இவ்வாண்டில் ஜூந்துறு செய்யுள்கள் வந்துள்.

**யாப்பிலக்கணம்:**—உறுப்பியலும், செய்யுளியலில் பாக்களின் இலக்கணமும்.

**அப்பர்:**—(E. N. தணிகாசல முதலியர், B. A. B. L.) அப்பர் 64 கலைகளைக் கையாண்டு பெருமை விரிவாக வரையப்பட்டிருக்கின்றது.

**ஆண்டாள்:**—(E. N. தணிகாசல முதலியர், B. A. B. L.) ஆண்டாள் பிறப்பு, இளமை, கல்வித்திறம், அனுபவம், யெளவனம், மதம், சித்தாந்தம், முத்தி முதலியவைகளின் உண்மை மானத சாத்திரம்:—(T. P. மீனாக்ஷிசுந்தரம், M. A. B. L.) 21-லன்களின் அடைப்பும், உணர்வு முதலியவைகளின் தத்துவமும் விளக்கப்பெற்றுள்.

**பிலாரோ நாடகம்:**—ஆங்கிலப்புவர் R. B. Sheridan எழுதிய நாடக மொழிபெயர்ப்பு. **நவராத்திரி நாடகம்:**—(K. N. சுந்தரேசன், B. A. Hons) ஓர் நவீன நாடகம்.

**சிதம்பரதேவர் சாரிதம்:**—(Dr. V. S. அருணசலம் பிளை) முத்தியில் மனம் வைத்து உலகத்தில் விவசரிப்பார் பெருமையை உட்காண்ட வோர் நாவல்.

**களவியற் காரிகை:**—(S. வைபாபுரிப்பிளை, B. A. B. L.) இதுகாறும் அச்சேருத நூல். அகப்பொருளிலக்கணத்தின் சிறப்பை விளக்கவல்லது.

**கந்தபுராணமும் சங்க நூல்களும்:**—(பண்டிதர், திம்மப்பா ஜூடர்) கந்தபுராணத்தைச் சங்கநூல்களோடு ஒப்புநோக்கி ஆராயும் கட்டுரைகள்.

இவை தவிர, மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், தமிழிட்டையர், முதலிய கட்டுரைகள் பல.

ஒவ்வொரு வாழ்யுமிற்கும் விலை வருமாறு:— டைண்ட் செய்யாதது ரூ. 7 8 0  
காலிகோ கில்ட் பைண்ட் ரூ. 8 8 0 ஆப்லேத் கில்ட் பைண்ட் ரூ. 9 0 0

இவ்விலையில் தபால் அல்லது இரயில் சார்ஜ் அடங்கவில்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இரயில்வே பார்ஸல் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். To Pay போட்டு அனுப்புவோம். ஏழூட்டெணக்களுக்கு மேல் இரயில்வே கட்டணம் ஆகாது. பர்மா, விலோன் இவ்விரண்டு இடங்களுக்கும் ரயில்வே அனுப்பமுடியாதாக கையால் விலையுடன் தபால் பார்ஸல் சார்ஜ் ரூ. 2-4-0 சேர்த்தனுப்பவேண்டும். மலேயே, தென்பூபிரிக்கா முதலிய நாடுகளில் இருப்பவர் தபால் சார்ஜிக்கு ரூ. 3. சேர்த்தனுப்பவேண்டும். இவைகளை வி. பி. யில் அனுப்ப இயலாது. முன்பணம் அனுப்பி எழுதல் வேண்டும்.

## வர்த்தமானம்

கும்பகோணம் முனிசிபாலிட்டியார் கும்பகோண நகரத்திற்கு மின்சாரவசதியற்படுத்தமுபன்ற முபற்சி முற்றுப்பெற்றது. இம்மாதம் 10-தேதியன்று சென்னை கவர்னர், மின்சார இயந்திரச் சாலைபைத் திறந்து வைத்தார் என்று கும்பகோணம்செய்தி கூறுகின்றது.

\*\*\*

**ஸ்ரீரங்கம் முனிசிபாலிட்டியார் குழாய் மூலம் சுத்தை ஜலம்கிடைக்கும்படிசெய்தும் ஏற்பாட்டில் சென்றிலை வாண்டுகளாக ஈடுபட்டிருந்தனர்.** அது இப்பொழுது முற்றுப்பெற்று, பிப்பிரவரி மாதம் 4-ந் தேதி யன்று திருச்சி கலக்டர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. என்று திருச்சிசெய்தி கூறுகின்றது.

\*\*\*

அமெரிக்க வியாபாரிகள், பசு மாடுள் இப்பொழுது அதிகமாய்விட்டபடியால் மாட்டுவிலை இறங்கி விபாபாரம் பாதிக்கப்படும் என்று முடிவுசெய்து, பசு மாடு களை 100க்கு 10 வீடும் கொன்று விடத் தீர்மானித்திருக்கின்றனர்என்று வண்டனில் பிரசரமாகும் மாண்செஸ்டர்கார்டியின் பத்திரிகை கூறிக்கிறது.

\*\*\*

**சீனவுக்கும் ஜப்பானுக்கும் சிறிது மாதங்களாக இருந்துவந்த விரோதம் இப்பொழுது சன்டையாய் மாறிவிட்டது.. ஷாங்கையில் இருதிற்தாருக்கும்கடும் போர் நடக்கின்றது. இப்பொழுதம் 4-ந்தேதி அன்று ஜப்பானியர் 6 அங்குல மீறங்கி கொண்டு ஷாங்கைபைத் தாக்கினார்கள் என்று தெரிகின்றது. பிரிடிஷ் அரசாங்கத்தாரும், அமெரிக்க அரசாங்கத்தாரும் இருநாட்டாருக்குள் மத்தியஸ்தம் செய்துவிக்க முயன்று வருகின்றார்கள் என்று அயல் நாட்டுச் செய்தி கூறுகின்றது.**

\*\*\*

1932-வது வருடம் ஜனவரி மாதத்தில் சென்னை எஸ்பிளானேட்டிலுள்ள காங்கிரஸ் கதர் வஸ்திராலைபத் தில் 16 ஆபிரம் ரூபாய்க்குக் கதர் துணிகள் விற்கப்பட்டுள்ளனவாம். 1931-வது வருடம் ஜனவரியில் 14 ஆபிரத்து ஐந்தாறு ரூபாய்க்கு விற்றதாம். இவ் வருடம் ஜனவரியில், கடந்த ஆண்டின் அடை மாதத்தைக் காட்டிலும் 1500 ரூபாய் விலைமதிப்புள்ள கதர் விற்பனையாயிருக்கின்ற தென்று அகில இந்திபக் கதர் சங்கத்தார் அறிவிக்கின்றனர்.

\*\*\*

இத்தாலிய நாட்டு வாசிபான எமலியர் ஸ்கோலா என்னும் மாது தன் கணவனுடன் 34வருடங்களுக்கு முன் வண்டனில் வந்து குடியேறினார்ம் அவர்கள் ஒரு சிறு கடைபொன்றை வைத்துக்கொண்டு ஜிவனம் செய்துகொண்டிருந்தார்களாம். சமீபத்தில்

அவர்களுக்கு அபர்லாந்து குசிரைப் பந்தயத்தில் 92,000 பவுன் கிடைத்ததாம் இந்த அதிர்ஷ்டம் அவர்களைச் சேர்ந்ததும், இங்கிலாந்திலுள்ள நிலக்கரிச் சரங்கத்தார்களும், மற்ற வியாபார நிலயத்தார் களும் அவர்களிடம்வந்து தங்கள் வியாபார மூலதனத் தில் பங்கு எடுத்துக்கொள்ளும்படி கேட்கின்றன ராம். தினம் பலர் தர்மகாரியங்களுக்குப் பொருளுதாவி கேட்கின்றனராம். பலனவிபவர்கள் உதவிகேட்டு எழுதும்கடி தம் தினம் பேர்போராய்க் குவிந்து விடுகின்றனவாம். ஒரு பத்திரிகை நிருபரிடம், இந்த அதிர்ஷ்டம் தங்களுக்கு வாராதிருந்தால் நலமாயிருக்கு மென்றும், தங்களைக் காணவருகின்றவர்களுக்கும் வருகின்ற கடிதங்களுக்கும் பதில் கூறுவது தவிர வேறை தர்க்கும் தமக்கு கரமிலாது போகின்றதென்றும், எங்காவது ஒருவருக்கும் தெரியாதவிடம் போய்விட்டால் நலமாயிருக்குமென்றும் கூறினார்களாம். அவர்கள் இத்தாலிய சென்று விடலாமா, அல்லது இங்கிலாந்திலேயே இருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

### மதிப்புரை

பாகவத விணவிடை.

ஆ. சி. கஸ்தாரிரங்கப்பர் B. A., L. T. அவர்கள் செய்தது.

பிரசரஞ் செய்தவர்:—வி. ராமஸ்வாமி சாஸ்த்ரரு அண்டஸ்ஸன், நம்பர், 391 எஸ்பிளானேட், சென்னை.

(விலை ரூ. 2).

இவ்வுலகின் ஜீவாதாரமான நூல்கள் சில அவைகளிற் சிறந்ததோன்று பாகவதம் என்பதை, அறி வுடையவர்களில் அறியாதார் ஒருவருமில்லை ஆத வின் அதனை எத்துணை விதங்களில் இயற்றித் தந்தாலும் அத்துணை விதங்களிலும் உலகிற்கு உதவிசெய்த தாகும்

இப்பொழுது பூர்மான், ஆ. சி. கஸ்தாரி ரங்கப்பர் அவர்கள், வினாவிடை உருவமாகத் தமிழில் இயற்றிய இந்துவினை மிகவும் பாராட்டுகின்றோம். இப்பதிப்பு 552 பக்கங்களும், 20 சித்திரப்படங்களுங் கொண்டிருக்கின்றது. இந்துவினைப் பயில்பவர்களுக்கு உதவியாகும்பொருட்டு விரிவாக வரைந்துள்ள அட்டவணைகள், விடயங்களை ஆராய்பவர்க்கு அதிகமும் பயன்படும் என்பதில் ஐப்பல்லை. பாகவதக் காந்த்தை விளக்கியும், கிருஷ்ண லீலைகளைப்பற்றியும், லீலாக்கர் கதையையும் பேரன்ற பல முக்கியமான விடயங்களை நன்கு ஆராய்ந்து தெளிவாக வரைந்திருக்கின்ற ‘அனுபந்தம்’ இப்பதிப்பின் சிறப்பைப் பலபடி உயர்த்துகின்றது.

ஆய்வேத வித்வான் B. V. பண்டிட் அவர்களின்

குழந்தைகளுக்கு:

கவரிக்க எமாஹதீர்

டாவிக்குகள்:

சாவனப்பிராசா

திராகங்காபாக

பாதாமி ரசாயனம்

“பால சுதா” (Reg.)

ஜீவவைதா (Reg.)

பிரந்காமலக தைலம் ஸ்பேஷல் முருங்கு 15 நாட்

களுக்கு ரூ. 2-0-0.

அமிர்தாமலகதைலம்

குழந்தை கட்டிக்கும் ஜவரக் கட்டிக்கும்

திப்போ:

பம்பாய்.

கல்கத்தா.



ஸ்ரீ ஜீவவைத்துயசாலை எஜன்ட், மதுவேந்தன், கன்ஸூர்ன், மதுவேந்தன், காந்தாரம்-பாக்கோட் (மேலூர் மேதுமுத்து)



நடசன்தைப்போடு

பிரான்க்:

மதுவை.

காந்தி பரம்

—:வைத்திய ரத்ன:—

பண்டிட. D. கோபாலாசார்லு அவர்களின்

ESTD 1898

**“கலாமிருதம்”**

பலவரியம், நரம்புத்தளர்ச்சி, மறதி, அயங்கு, விரியக்குறைவு, இவைகளைப் போக்கி, தேசு பலம், ரூபகசக்தி, விரியவிரத்து, ஜி வைகளை ஆளுவிப்பது ஸ்தலை இடங்களிலும் கிடைக்கும். விலை ரூ. 3-4-0

**ஆயுர்வேதாஸ்ரமம்**  
தபாற் பெடி. 287. மதிருள்.

கேட்டாக இனம்

**1930-வது வால்யும்**

பயின்டு செய்தும் செய்யாமலும் கிடைக்கும். சில பிரதிகளே இருக்கின்றன. வேண்டுவோர் சீக்கிரத் தில் பெறல் நலம்.

குறந்தொகை என்னும் சிறந்த சங்கநால் உரை யுடனும், விசேடக் குறிப்புகளுடனும் இவ்விதம் களில் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றன.

விலை உள்ளாடு விலை வெளிநாடு  
.., 9-0-0 அரைலெதர் பயின்டு .. 10-8-0  
.., 8-8-0 காலிகோ .. 10-0-0  
.., 7-8-0 (பயின்டு செய்யாதது) 9-0-0  
ரயிலில் அனுப்பப்படுத்தக மொன்றிற்கு டி அனைத்தும் தபாவில் அனுப்பவேண்டுமானால் உள்ளாடுகளுக்கு ரூ. 2, வெளிநாடுகளுக்கு ரூ. 3 விலையுடன் சேர்த்து அனுப்பவேண்டும்.

கலாநிலயம்,  
புராச, கென்னை.

விதவான் த. சண்முகக் கவிராயரின்

:: மகா பாரதம் தமிழ் வசனம் ::

திருத்தமான உயர்த் தத்திப்பு

இது சிறந்த கிளேஸ் காகிதத்தில் நன்கு உஷ்டிடப்பட்டு கல்கோ பைண்டு செய்யப்பட்டிருக்கிறது.

(1) ஆதிபரவும் ரூ. 3. (2) சபா, ஆரண்ய, விராட பர்வாங் அடங்கியது ரூ. 5. மற்ற பர்வம் அச்சில்.

பாலவினோதினி ஆயிஸ், 323, தண்டையார்ப்பேட்டை, வண்ணரப்பேட்டை போஸ்ட், மதராஸ்

— திருக்குறள் —

மூலமூலம் சோற்றுப்பிப் பகராதியும்

விஷய உப்புக்குறலும்

(வா. மார்க்க சகாயம் சேட்டியார் பதிப்பு)

சிற்றடக்கமான இப்பதிப்பில் அட்டவணைக்கு மாத்தி ரம் 300 பக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளைப் படித்து ஆராய விரும்புவார்க்கு இவ்வட்டவணை மிகவும் உபயோகமானதாகு. ஒட்புக்குறள்களைச் சேர்த்துப் பதிப்பாசிரியர் அளித்துள்ள மானுக்கருக்குப் பெரிதும் பயன்தரும். இப்பதிப்பின் அருமை பயின்ற பார்த்தாலன்றிச் சொல்லிக்காட்டுவது கலப்பமன்று.

விலை அனு 12. வி. பி. செலவு வேது.

கலாநிலயம், புராச, கென்னை.

**அகராதிகள்.**

தமிழ்ச்சொல் அகராதி (3 பாகம்)  
ரூ. 18-0-0

காரநேஷன் அகராதி  
(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 10-0-0

தமிழ்-தமிழ்-ஆங்கிலம்  
வி. விச்வாநாத் பிள்ளை இயற்றியது  
676 பக்கங்கள் கொண்டது.

ஒவ்வொரு சொல்லுக்கும் நேரான  
தமிழ் ஆங்கில மோழி பெயர்ப்பும்  
கொண்டது. 6-0-0

கலாநிலயம்,  
புராசவாக்கம், சென்னை.

[1906] நாட்டு நல் [1906]

இன்டாலரன்ஸ் கம்பெனி லிமிடெட்.

ஹெட் ஆப்ஸ்—நாட்டு நல் இன்டாலரன்ஸ் பில்டிங்ஸ்,  
7, கவன் வீல் ஹவுஸ் தெரு, கல்கத்தா.

1906-ம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.  
ஸ்டாக்குள்ளும், பான்டுகளிலும் அவ்வெப்பொழுது  
ஏற்படும் மாறுதல் களில்லாது லைப் இன்டாலரன்ஸ்  
நிரந்தர சேமிப்பாக விருக்கின்றது.

பிள்ளையின் கல்விக் சேமிப்பு வேயோதிக் கேம்பிப்பு  
பேண்ணின் வரதகாந்தை துமீப்பச் சேமிப்பு

இர்மிர்கு இன்டியூர் செம்யுங்கள்.  
குறந்த வகுக்கப் பிரிமியங்கள்—தாராள் நிபந்தனைகளை  
இந்தியரால் யட்டும் நிர்க்கிக்கப்படுகிறது வீலை  
பெற்ற கம்பெனி

மொத்த ஜெஷி ... ரூ. 1,72,00,060-க்குமேல்  
சேலுத்தப்பட்டுள்ள உரிமைகளின் மொத்தம், 86,00,00  
திருப்திகரமான வீதப்படி போன்ஸ்  
வெளியிடப்படுகின்றது.

எஜன் வி நிபந்தனைகளுக் கெழுது து உங்களுக்கு  
லாபகரமானது.

T. அனந்தாச்சாரி, B. A. பிராஞ்சு காரியதரி, 113, அரமணைக்காரத்தெரு, ஜாஜ் டவுன், மதராஸ்.

I/R. G. தாஸ் & கம்பெனி, மாணேஜர்கள்

நெருப்பு, இதர விபத்துகள் சம்பந்தமானவற்றை  
நாட்டு நல் நெருப்பு

& ஜெனரல் இன்டாலரன்ஸ் கம்பெனி லிமிடெட்டார்  
கவனித்து வருகின்றோர்.

ஹெட் ஆப்ஸ்—நாட்டு நல் இன்டாலரன்ஸ் பில்டிங்.,  
7, கவன் வீல் ஹவுஸ் தெரு, கல்கத்தா.

தி. அனந்தாச்சாரி, பி. எ, பிராஞ்சு காரியதரி,  
113, அரமணைக்காரத்தெரு, ஜாஜ் டவுன், மதராஸ்  
ஆர். ஜி. தாஸ் & கம்பெனி, மாணேஜர்கள்.

அலங்காரம்—அழுது—ஸ்தானம்

இவைகளுக்கு எங்கள்

:: மணி த் தை தலம் ::

மிகச் சிறந்தது. ஆயுர்வேத முறைப்படி தயார்செய்யப்  
பட்டது. 50 வருஷங்களாகப் புகழுடன் உலாவிவருகிறது. தலைமயிரை உதிராமத் தடுத்து நீளமாக வளரக் கூடியும். முகத்திலுண்டாகும் உடுக்களையும் பருக்களையும் நீக்கும். உடனைத்தைச் சமனஞ்செய்யும்.

5 துலாம் தைலம் கொண்ட புட்டி 1-க்கு ரூ. 1

5 புட்டிகள் விலை ரூ. 4

ஆரோக்கிய கிரந்தம் இனும்!

ஆதங்க நிக்ரஹ ஒளாதைலையம்,  
26, பிராட்வே, மதராஸ்.